

A1094

ஸ
சிவமயம்
கணபதிதுணை

சேதவி மானச பூதைச் அந்தாதி

யாழ்ப்பாணம்
தி. சதாசிவ ஐயர்
இயற்றியது.

Digitized by AVAVASAMY

பண்டிதர் வே. மகாலிங்கசிவம் அவர்கள்
ஞாபகார்த்தப் பதிப்பு.

சுன்னகம் :
திருமகள் அழுத்தகம்
1950

பண்டிதர் வே. மகாலிங்கசிவம் அவர்கள் ரூபகார்த்தப் பதிப்பு

இ—

சிவமயம்

கணபதிதுணை

கேதவி மானச பூசை அந்தாதி

யாழ்ப்பாணம்

முகாந்திரம் தி. சதாசிவ ஜயர்
இயற்றியது.

சுன்னாகம் :

திருமகள் அழுத்தகம்

Copyright Reserved]

1950


[விலை பிரதி: 75 சதம்.

உரிமையுரை

புண்ணியன்று விஜைநாளும் பூசைபுரி வேற்பிள்ளை
பண்ணியமா தவத்துவரு பாலன்தமிழ்ப் பெரும்புலவன்
திண்ணியன்மா விட்டபுரச் சேர்வினன்தீ தகலுளத்தன்
மண்ணியமா மணியனைய மகாலிங்க சிவநாமன்.

திரிபுரசுங் தரிதேவி செகழுமுதும் புரக்குமன்னை
பரிபுரச்சீ றடிநாளும் பரவழூர் பத்திமையான்
திரிபுரவா நண்பனவன் செய்யகினை ஏக்குரிமை
பரிவுடனுக் கினன்பரைதன் பாடல்கெழு மிப்பனுவல்.

தி. ச.



பண்டிதர்
வே. மகாலிங்கசிவம்
1891—1941.

முகவரை

பூரணி, புராதனி, சுமங்கலை, சுதந்தரி,
 புராந்தகி, தரியம்பகி, யெழிற்
 புங்கவி, விளங்குசிவ சங்கரி, சகஸ்ரதன
 புட்பமிசை வீற்றி ருக்கும்
 நாரணி, மனுதீத நாயகி, குனுதீத
 நாதாந்த சத்தி, என்றுன்
 நாமமே யுச்சரித் திடுமடியர் நாமமே
 நானுச் சரிக்க வசமோ ?

ஆரணி சடைக்கடவு ஊரணி யெனப்புகழு
 அகிலாண்ட கோடி மீன்ற
 அன்னையே ! பின்னையுங் கன்னியென மறைபேசும்
 ஆனந்த ரூப மயிலே !

வாரணியு மிருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழு
 வளமருவு தேவை அரசே !

வரைராச னுக்கிருகண் மணியா யுதித்தமலை
 வளர்காத லிப்பெண் ! உமையே !

—(தாயுமானவர்)

உலகத்தில் எவரொருவரும் எந்தக் காரியத்தைச் செய்ய
 விரும்பினாலும் அது செய்தற்காகிய சத்தியடையரான வழியே
 அதனைச் செய்ய மாட்டுவர் ; சத்தியில்லாத வழிச் செய்யமாட்டார்.
 இதனை நாம் அனுபவத்திற் காண்கின்றோம். உலகத்துள்ள மக்கள்
 ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையை லுயர்ச்சி பெறுவதற்குச் சாதக
 மாகிய சத்தியைப் பெறுவதற்குப் பலவகையாலும் முயலுகின்
 றனர். தெய்வ சகாயத்தை நாடி நல்வழியில் முயன்று பல
 னடைந்து பிரசித்திபெற்றவர் சிலரும், தம் மனம்போன போக்கிற
 சென்று தீயவழியிலுமன்று அவலமானவர் பலரும் ஆவர். பற்பல
 பெரிய தேச வல்லரசுகளும் இக்காலத்திற் புதிது புதிதாகப்
 பெள்ளுக சத்திகளைத் தேழியடைந்து அவைழுலம் ஏனைய தேசங்களைத் தம் அடிப்படைத்தவும் முயல்கின்றன.

இது ஈச்வர சத்தியைப்பற்றிய துதியாக இருக்கு வேதத்தில் வருமவற்றுள் இரண்டு மந்திரங்களாகும் (இருக். 10 - 125 - 4, 5.).

“ சிவம் எப்படியோ அப்படியே தேவியும், தேவி யெப்படியோ அப்படியே சிவமும் இருப்பர். சிவத்துக்கும் சக்திக்கும் பேத மில்லை, சந்திரனுக்கும் சந்திரிகைக்கும் பேதம் இல்லாதது போல. அப்படியே சத்தியும் சிவமுமின்றி இந்தச் சராசரப் பிரபஞ்சமு மில்லை. தடையிலா ஞானமாகிய அந்தப் பராசக்தி உலகத்தைத் தோற்றுவிப்பதாகிப் பல்வேறு சக்திகளாகப் பிரிந்து நின்று ஈச்வர சங்கற்பத்தின்படி உலகத்தை நிலைபெறுத்துகின்றது. சக்தி சிவங்களின் காரியமாய், சக்தி சிவங்களால் வியாபிக்கப் பட்ட இவ்வுலகத்தில் சத்தியோடு சேரச் சிவத்தைத் தம் மனத்தி விருத்தி வழிபடு மவர்க்கே நிலையான போக மோட்சங்கள் கிட்டும், ஏனையோர்க்கு இல்லை, என்பது சருதி.” இது ஸ்ரீ சிவபுராண வசனம்.

“ இவ்வுலக மெங்குமுள்ள சடப்பொருள் சித்துப்பொருள் ஒவ்வொன்றிலும் என்ன என்ன சக்தி யுண்டோ அவையெல்லாம் தேவி! நீயே என்றுணர்ந்து உன்னைத் துதிக்கின்றேன்.” இது மார்க்கண்டேய புராணம் கூறுவது (அத். 81, 63 செய்.).

இவ்வாறு சாத்திரங்கள் கூறும் போதனை ஒருபாலாக, மற் றெருபால் உலக நடையும் இதனையே வலியுறுத்துதலைக் காண்கின்றேம். எங்ஙன மெனில்: தாயினுடைய தயவிருந்தால் தந்தையிட மிருந்து தாம் விரும்பிய தொன்றைப் பெறுவது தனயருக்கு எளி தாமன்றே. தந்தையிடத்தில் மக்கள் அச்சம் அடக்கம் மரியாதை யென்பன கலந்த அன்பு காட்டுதல் வழக்கம். தாயிடத்திலோ ஒளிப்பு மறைப்பில்லாத கலப்பற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்து நடக்கின்றார்கள். இது குடும்ப வாழ்க்கையின் இயல்பு. இதனை லும், ஈச்வரனை அவனின் வேறுகாத சத்தியாக — அன்னையாக — வழிபடுதலில் ஒரு தனியன்பும் மன உருக்கமும் உதிப்பது இயற்கையாகிறது. ஆகவே, பராசத்தியாகிய தேவியை வழிபடுதல் அவசியம் என்பது நன்கு தெளிவாகின்றது. அம்பிகையை உபாசித் தற்கு எல்லாரும் அதிகாரிகளே; ஆண் பெண், உயர்ந்தசாதி தாழ்ந்தசாதி என்கிற பேதமின்றி எவரும் பூசித்து வழிபடலாம்.

அங்ஙனம் அம்பாளை வழிபடுதல் இரண்டு விதமாகச் செய்யலாம். ஒன்று ஓர் உருவத்தில் அம்பாளைத் தாபித்துப் பூசித்த லாகிய புறப்பூசை. மற்றது தேவியின் திருவடிவை மனத்தில் இருத்தித் தியானித்துத் தோத்திரம் செய்தலாகிய அகப்பூசை.

அகப்புசை யெனினும் மானச பூசை யெனினும் ஒக்கும். முந்திய புறப்பூசையிலும் பின்சொல்லிய மானச பூசையே சிறந்தது என்பர் பெரியோர். தேவியின் மந்திரமாகிய பதினைந்து எழுத்தைச் செபித்தலும், நாற்பத்து முக்கோண ஸ்ரீ சக்கிரத்தில் தேவியைப் பூசித்துத் தியானித்தலும், தேவியின் ஆயிரம் நாமங்களை ஒதுதலும் என்னும் மூன்றும் தேவி வழிபாட்டின் அங்கங்களாகும்.* இவ்வித மானச பூசை செய்தற்குச் சாதனமாக அமைந்தது “தேவி மானச பூசை அந்தாதி” என்னும் இத் தோத்திரப்பாமாலே. தேவிக்கு அறுபத்துஞாலு வகையான உபசாரங்கள் வழங்கிப் பூசை செய்வதாக இத்தோத்திரம் அமைந்துள்ளது.

நமது அன்புக்கு உரியார் ஒருவரை வரவேற்று உபசாரிக்கும் போது நாம் அவர்க்குச் செய்யும் மரியாதைகளைப் போலவே, தெய்வத்தை அன்போடு பூசிக்கும்போது அன்புக் கொடையாகச் சமர்ப்பிக்கப்படும் பொருட்களுக்கும் செயல்களுக்கும் உபசாரம் என்று பெயர். பூசை செய்யும்போது வழங்கப்படும் முக்கியமான உபசாரங்கள் ஐந்து. அவை கந்தம் (சந்தனம்), புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் என்பனவாம். இவ்வைந்தும் பஞ்சோபசாரம் எனப்படும். இந்த ஐந்தும் அவசியம் செய்யவேண்டியன; செய்யாதுவிடின் பூசை செய்வதாற் பயனே கிடையாது. ஏனெனில்; இவை நமது உடம்பிலுள்ள பஞ்சபூதங்களின் ரூபமான பொருட்களாகும்; அதாவது, கந்தம் (பிரதுவி), புஷ்பம் (ஆகாயம்), தூபம் (வாயு), தீபம் (தேயு), நைவேத்தியம் (அப்பு: அமிர்தம்) ஆகிய பஞ்சோபசாரங்களும் பஞ்சபூதமயமாகிய எமது உடலைக் குறிக்கும் பிரதிநிதிகளாக ஸமர்ப்பிக்கப்படுவன; அதனால் ஆன்மத்துவ சுத்தியுண்டாகிறது; அதனால் அவை அவசியமாகின்றன வென்றறிக.

இனி, இப்பஞ்சோபசாரங்களையும் ஆதாரமாக வைத்து மேலும் சிலவற்றைச் சேர்த்துப் பதினாறு உபசாரங்களோடு †

* “எவன் ஸ்ரீ வித்தை (தேவியின் 15 எழுத்து) மந்திரத்தை அறிந்திருக்கிறானே, எவன் ஸ்ரீ சக்ரத்தை நன்றாக அருச்சிக்கிறானே, எவன் இந்த ஆயிரம் நாமத்தைக் கீர்த்தனங்க் கெய்கிறானே அவனைத்தான் நல்ல பாத்ரமானவனைந்து அறிஞர்கள் சொல்லுவார்கள்” என்பது பிரமாண்ட புராண வசனம்.

† 16 உபசாரங்களாவன :— 1. ஆசனம், 2. பாத்யம், 3. அர்க்கியம், 4. ஆசமநீயம், 5. ஸ்நாநம், 6. வஸ்தரம் முதலியன, 7. கந்தம், 8. அக்ஷதம், 9. புஷ்பம், 10. தூபம், 11. தீபம், 12. சீராஞ்சனம், 13. நைவேத்தியம், 14. பாநீயம், 15. தாம்பூலம், 16. புஷ்பாஞ்சலி. இவற்றுட் சிலவற்றை மாற்றிச் சொல்வதுமுண்டு.

செய்யும் ஷாட்சோபசார பூசையும், அறுபத்துநாலு உபசாரங்களோடு செய்யும் சது: ஷஷ்ட்யுபசார பூசையும், எழுபத்திரண்டு உபசாரங்களோடு செய்யும் துவி சப்தத்யுபசார பூசையும் என்பன பூஜா கற்பங்களிற் சொல்லப்பட்டுள்ளன. பராசக்தியாகிய அம்பானுக்கு “சது: ஷஷ்ட்யுபசாராட்யா” என்பதும் ஒரு திருநாமம். அறுபத்துநாலு வகையான உபசாரங்களைச் செல்வமாக உடையவள் என்பது அதன் பொருள். அறுபத்துநாலு (64) உபசாரங்களையும் மனத்தினுடைய வகையாக அமைந்த ஒரு தேவியை மானஸிகமாகப் பூசை செய்வதாக அமைந்த ஒரு தோத்திரம் ஸ்ரீமத் சங்கரபகவத்பாதாசாரிய சுவாமிகளால் வடமொழியில் அருளிச் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தமிழில் மொழிபெயர்த்து யாத்தது இவ்வந்தாதிப் பிரபந்தமென்பது.

வடமொழி மூலத்துள்ள 72 சுலோகங்களையும் 74 செய்யுட்களாக அமைத்தும், இடையில் (40-ம் செய்யுள் முதல் 85-ம் செய்யுள் முடியவுள்ள) 26 தோத்திரச் செய்யுட்களைப் புதிதாக இயற்றிச் சேர்த்தும், நூறு கட்டளைக் கலித்துறைப் பாக்கள் கொண்ட அந்தாதியாக இதனை அமைக்கலாயினன். தமிழ்ப் புலமையில்லேன் எனினும் தேவியைத் தமிழிற் றுதிசெய்யும் ஆசைமிகுதியால், ‘தேவி மானச பூசை அந்தாதி’ யென்னும் இத்தமிழ் நூலை,

“மால்சேர்ந் துரைத்தேன் தமிழ்ப்பா வழவுற்ற தேனும்
நால்சேர்ந்த சான்றீர் துணமேன்மை நுவன்று கோண்மீன்
பால்சேர்ந் ததனுற் புனரும் பயனுவ தேபோல்.”

சுன்னாகம்,

தி. சதாசிவ ஐயர்

2-10-50.



பதிப்புரை

‘தேவி மாணச பூசை அந்தாதி’ என்னும் இந்நால் பண்டிதர் ஸ்ரீ. வே. மகாலிங்கசிவம் அவர்கள் ஞாபகார் த்தப் பதிப்பாக வெளிவருகிறது.

I

பண்டிதர் ஸ்ரீ. வே. மகாலிங்கசிவம்

ஸ்ரீ. மகாலிங்கசிவமவர்கள் ‘பிள்ளைப்புலவர்’ என்றும் ‘உரையாசிரியர்’ என்றும் சிறப்புப் பெயர் வாய்ந்து விளங்கிய மட்டுவில்க. வேற்பிள்ளை யாசிரியரவர்கட்கு அவர் மனைவியார் மகேசவரையம்மையார் வயிற்றில் ஐவர் புதல்வருள் மூன்றாம் மணியாக — நடுமணியாக — க் கரவருடம் (1891) பிறந்தனர். இவர் இருமரபுந்தூய புலவர் குடியில் நடுமணியாக — புத்திரரத்தினமாக — ப் பிறந்தது, பிற்காலத்தில் புலவர்கள் சபையில் சபாரத்தினமாக விளங்கினதற்கு ஒரு சூசகமாக இருந்த தென்னலாம். கருவிற் றிருவுடையவராகத் தோன்றிய மகாலிங்கசிவமவர்கள் அவர் தந்தையார் சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமையாசிரியராக இருந்தகாலத்து உடனிருந்து அவரிடம் தமிழ் இலக்கியங்களும் பஞ்ச இலக்கணமும் முறைப்படி பாடங் கேட்டவர். பின்பு யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ இராமநாதன் கல்லூரியில் சிலகாலம் தமிழாசிரியராகவிருந்தார். அதன்பின்பு கோப்பாய் அரசினர் ஆசிரியர்களாசாலையில் தமிழ்ப் புலமை நடாத்தி, ஆசிரிய மாணவர்க்கும் ஏனையர்க்கும் இலக்கிய ரஸானுபவமாகிய விருந்தளித்திருந்தார்.

பண்டிதர் மகாலிங்கசிவமவர்கள் அநாயாசமாகக் கவி இயற்றும் வன்மை வாய்க்கப்பெற்றவர். சிறபிராயத்திலேதானே இவருக்குக் கவி செய்யும் சக்தி வந்துவிட்டது (நல்லூர் - சின்னத்தம்பிப் புலவருக்குப்போல). 12-ம் பிராயம்வரையில் பள்ளியிற் படித்த காலத்திலே “பழனிப் பதிகம்” என ஒரு பாடல் இவர் இயற்றலானார். பிற்காலத்தில் அன்பர்கள் வேண்டும்போதெல்லாம்

உடனுக்குடனே பாடலியற்றிக் கொடுப்பார். எனினும் தான் ஏதோ அரிய காரியம் செய்ததாக எண்ணுவதில்லை. அவர் மறைவதற்கு (1941 -ல்) இரண்டொரு வருடங்கள் முன்னதாகக் காஞ்சிபுரம் யாத்திரை சென்றார். அப்போது காமாட்சியம்மை சன்னிதியில் இயற்றியதாக அம்மை பேரில் ஒரு பதிகம் எனக்குப் படித்துக் காட்டியதுண்டு. அது இப்போது கிடைப்பதாக இல்லை. பழைய கவிகளுடைய பாடல்களைப் படித்து ரஸித்தலிலும், மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சுவைப் பிழம்பாகிய கவிப் பிரசங்கஞ் செய்தலிலும், எப்போதும் தேவியையாராதித்தலிலும் மனஞ் சென்றிருந்தமையாற் போலும் அவர் தாமாகப் புதிய பாடல் எதுவுஞ் செய்யுமென்னைம் கொண்டிலர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒத்த அன்பும் அபிமானமு முடையவர்.

புலமை நிரம்பியமெந்த உள்ளும், தன் பெருமையை எண்ணுத எளிவங்த சுபாவும், சதா காவிய உலகிற் சஞ்சரித்து இன்புறுதல், இவற்றையெல்லாம் ஊடுருவி நிற்கும் திரிபுரசுந்தரி தேவி பக்தி ஆகிய இங்நாலு அமிசங்களும் ஒருங்கு சேர்ந்ததே பண்டிதரவர்களுடைய தனிப் பண்பு. இவர் பற்றற்ற சமரச ஞானியாகத் தம் வாழ்க்கையை நடத்திப்போயினர். “தன் பெருமை தானறியாத தன்மையர்” என்னும்படி வாழ்ந்து காலஞ்சென்ற புலவர் குலக்கொழுங்கு ஸ்ரீ பண்டிதர் மகாலிங்கசிவம் அவர்களது நினைவு மங்காது என்றும் நின்று நிலவுவதாக.

II

தேவி மானச பூசை அந்தாதியாகிய இதனையும் இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிவங்த ‘இருது சங்கா காவியம்’ என்னும் நாலையும், தமது தாபனத்துக்குரிய தனிப் பண்பான சீர்மை துலங்க அழகாக அச்சிட்டுதவிய திருமகள் அழுத்தகத்து அதிபர் ஸ்ரீமாந். நா. பொன்னையா, ஜே. பி., அவர்களது நன்றியைப் பாராட்டுகின்றேன். தமிழ்த் தெய்வம் இவர்களுக்கு நோயற்ற வாழ்வும் காரிய சித்தியும் அளித்துக் காப்பதாக.

இந்த இரண்டு புத்தகங்களையும் அச்சிட்ட கலீக்காகிய பணம் முழுவதையுங் கொடுத்து நிறைவேற்ற இப்போது எனக்கு இயலாமையால் சில நண்பர்களுடைய உதவிபை நாடினேன். எனது வேண்டுகோளுக் கியைக்கு மனமுவந்து பொருள் உபகரித்து என்னை ஊக்கப்படுத்தி உதவிபுரிந்த பெருந்தகையாளரது நன்றி என்றும் என்னுற் போற்றி நன்றியறிதலோடு பாராட்டப்படுவது.

தமிழ் அண்ணக்குச் செலுத்தும் காணிக்கையாகப் பொருள் உபகரித்துதவிய அன்பர்கள் பெயர் முதலியன் வருமாறு :—

ரூ. ச.

29-5-50	Dr. S. சுப்பிரமணியம்	அவர்கள்	யாழ்ப்பாணம்	10-00
1-8-50	ஸ்ரீ ச. கணபதீகவர்க்குருக்கள்	,,	காரைநகர்	10-00
8-8-50	ஸ்ரீ கா. சி. மகேசோர்மா	,,	நொத்தாரிஸ்	10-00
16-8-50	ஸ்ரீ. வே. தா. சி. சிவகுருநாதர்	,,	மேகில்புலோவி	5-00
23-8-50	ஸ்ரீ. K. S. அருணங்தி M. Sc.	,,	கொழும்பு	15-00
4-9-50	இராசவாசல் முதலியார்			
	ஸ்ரீ. நா. கனகநாயகம் J. P.	,,	கண்டி	10-00
6-9-50	ஸ்ரீ. மு. வைரமுத்து	,,	கொழும்பு	25-00
,,	ஸ்ரீ. S. இராசரத்தினம்	,,	அப்புக்காத்து	
			யாழ்ப்பாணம்	10-00
7-9-50	ஸ்ரீ. S. சிவசுப்பிரமணியம்	,,	Proctor, கொழும்பு	10-00
,,	முதலியார் ஸ்ரீ. S. கந்தையா	,,	நல்லூர்	10-00
,,	ஸ்ரீ. தி. ச. சிவசுப்பிரமணியக்			
	குருக்கள்	,,	திருக்கோணமலை	5-00
11-9-50	ஸ்ரீ. செ. ரங்கநாதன்	,,	அப்புக்காத்து	10-00
16-9-50	ஸ்ரீ S. K. இராசசிங்கம் B. A.	,,	கொழும்பு	10-00
20-9-50	பண்டிதர்			
	ஸ்ரீ. தி. சுப்பிரமணியஜயர்	,,	த. ஆ. உடுவெல்	10-00
30-9-50	பண்டிதர்			
	ஸ்ரீ. தி. விசுவநாதக்குருக்கள்	,,	,,	10-00
,,	ஸ்ரீ இ. சோமசுந்தரக்குருக்கள்	,,	காரைநகர்	5-00
,,	ஸ்ரீ. வே. மாணிக்கவாசகன்	"		
		J P., U. M. Proctor	கொக்குவில்	10 00
,,	பண்டிதர் ஸ்ரீ. தி. இரத்தினசபாபதிக்			
	குருக்கள் அவர்கள்	வண-மேற்கு		10-00
,,	வே. நடராசா	,,	காரைநகர்	
			இந்துக்கல் லூரி	10-00

சுன்னகம்,

5-10-50. } }

தி. சுதாசிவஜயர்.



ஸ்ரீமத் திரிபுர சுந்தரி.

நாலாயதிருத்தோளாய் நற்பிறைக்கீற்றணிமுடியாய்
மேலாக நிமிர்குயத்தாய் மேதகுகுங் குமநிறத்தாய்
கோலாகு மலர்பாசாங் சுசம்வரியார் கழைவில்லுப்
பாலாகுங் கரதலத்தாய் பணிவனினை யுலகன்னே.



அம்மை அப்பர் துணை

தேவி மானச பூசை அந்தாதி

காப்பு

துதியார் திரிபுர சுந்தரிக் கெண்ணெண் தொகைமருவ
யதியார் இயம்புப் சாரவுட பூசை யியற்றுதுதி
விதியார் தமிழில் விளம்ப வருஞ்துணை வெண்கொழுஞ்து
மதியார் சடில வரனுமை யீன்ற மழுகளிறே.

நால்

பள்ளியேழுச்சி

மங்கல கீதங்கள் மாகதர் வைகறை வாழ்த்தெடுத்தார்
கங்குல கன்றது காண்துயில் நீத்துக் கடிதெழுவாய்
தங்குல குக்கொரு தாயே கருணை ததும்புவிழிப்
பொங்குல வாவருள் பூத்தெமை நோக்கிப் புரங்தருளே. 1

காப்பு:— திரிபுரசுந்தரிக்கு எண்ணெண் உபசார உட்பூசைத் துதி.
தமிழில் விளம்ப மழுகளிறு துணைவரும் என வாக்கியம் முடிக்க.

திரிபுரையும் சுந்தரியும் ஆயவள் திரிபுரசுந்தரி. இது பார்வதி
தேவியின் நாமத்துள் ஒன்று. திரிபுரை (த்ரிபுரா) - மூவர்க்கும் முந்தி
யவள் எனவும் மூன்றானவள் எனவும் பொருள்படும் நாமம் ; சுந்தரி -
அழகில் மேம்பட்டவள், அபிராமி என்பதுபோல ; அபிராமம் -
அழகு, அபிராமன் - சிவன். எண்ணெண் உபசாரம் - 64 உபசாரம்.
உபசாரம் - வழிபாட்டிற் செய்யப்படும் மரியாதை (க்கொடை). யதி -
துறவி. இங்கு யதியார் என்றது ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளை.

உட்பூசை - அகப்பூசை, மானசபூசை. விதி ஆர் - இலக்கண
வரம்பு அமைந்த. மதி ஆர் சடிலத்தை உமைக்குங் கூட்டியுரைக்க.
சடிலம் - சடை, மயிர்முடி. வரன் - சிவன். மழுகளிறு - யானைக்
கன்று, இங்கே விநாயகக் கடவுளைக் குறிப்பது; மழு - இளமை.

சேய்யுள்: 1. மாகதர் - துதிபாடுவோர், மங்கலபாடகர். உலவா
அருள் - குறையாத அருள். பாத்தல் - பாதுகாத்தல்.

அழைத்தல்

அருள்சுரங் தென்பா லையுனை யான்சை யருச்சனையைப்
போருள்புரிந் தேற்றற் பொருட்டு விரைந்து பொலத்தியன்ற
இருள்கடி வேதிகை யேய்ந்து நிறைகுட மெத்திசையும்
மருள்கெட மன்னு மணிச்சாலை மத்தியில் வந்தருளே.

2

ஸ்நான மணிமண்டபம்

வந்து பகவதி நிவாசஞ் செய்ய வயங்குபொன்னிற்
றந்த கலசங்கள் சார்சிக ரத்தது தாரைமுகிற்
பந்தி படியும் படியது நீடு பதாகையது
சிந்தை மணிமயத் தெய்வா லயமிது சேர்த்துவனே.

3

சிவிகை

சேரத் தமனியத் தாற்செய்து தூஷிகை சேர்த்திமிசை
யாரப் புதுமென் கலிங்கம் விரிந லமைவுடைத்தாய்
ஊரப் பெரிது முவப்பாய் நவமணி யொன்றுமலங்
காரச் சிவிகை யிதுநேர்ந் தனனன்னை காணுனக்கே.

4

சிங்காசனம்

காண்டகு வேதிகைப் பாலது கோடி கதிரின்வண்ணம்
பூண்டது பன்மலர் தூவிப் பொசிமெல் லைபொருந்தும்
மாண்டகு சிங்கா சனமிதி லன்னை மகிழ்ந்திருப்பாய்
பூண்டகு பாதம் பொலன்படி மீது பொருந்தவைத்தே.

5

2. பொலத்து இயன்ற - பொன்னற் செய்த ; பொலம் - பொன்,
வேதிகை - பூசைசெய்யும் இடம், மேடை. மருள் - மயக்கம், அச்சம்.
அனை ! என்பால் அருள்சரங்து அருச்சனையை யேற்றற்பொருட்டுச்
சாலை மத்தியில் விரைந்து வந்தருள் எனக் கூட்டி முடிக்க.

3. கலசம் - தூபி, குடம். சிகரம் - உச்சி, கோபுரநுனி.
படியது - தன்மையது. பதாகை - கொடி. சிந்தை மணி - சிந்தாமணி.
சிந்தை மணி மய ஆலயம் - சிந்தாமணி கிருகம்.

4. சேர - முழுதும். தமனியம் - பொன். தூவிகை - மெத்தை.
கலிங்கம் - ஆடை. ஊர - இவர்ந்துசெல்லுதற்கு. சிவிகை - பல்லக்கு.
நவ மணி - ஒன்பதுவகை இரத்தினங்கள்.

5. பாலது - பக்கத்திலுள்ளது. கதிரின் வண்ணம் - சூரியப் பிர
காசம் ; கதிர் - சூரியன். படி - பாதபீடம்.

மேற்கூடிய

பொருந்தத் தொடுத்தது பொற்கம்ப நான்கிற் புகலீய
பெருந்தக் கதுமனி முத்தங் குயின்று பிறங்குபெட்டுத்
தருந்தக்க மாண்பது சாலப் புதிதாய்த் தயங்குமேழில்
திருந்தச் சமைந்தவி தானமி தாக்கினன் தேவிநிற்கே.

6

பாத்தியம்

நின்றனக் காகிய பாத்தியம் அன்னை நிறைவிரைப்பூத்
துன்றின தம்புயம் விட்டுனு காந்தியும் தூர்வைமற்று
நின்றன பல்பொரு ஞங்கூட் டியதிது நேர்ந்தனன்சீர்
ஒன்றின பாத சரோருக தேவி யுவங்துகொள்ளே.

7

அருக்கியம்

கொள்ளும் விரைவெலர் சந்தனங் கூட்டிக் குளிரறுகும்
எள்ளும் கடுகி யவமட் சதையும் இயல்தருப்பைக்
கிள்ளும் கலந்து கெழுமனி சேர்த்திக் கிளர்ப்பசும்பொன்
வள்ளம் தனில்மன் னருக்கியம் அன்னை மகிழ்ந்துகொள்ளே.

8

ஆசமனீயம்

மகிழுற சந்தனங் தக்கோலத் தோடில வங்கமெனும்
புகழுற வாசப் பொருள்சாதிக் காயும் பொருந்திமிகத்
திகழுற மாசம நீய மினிமை செறிந்தமிழ்தை
யிகழுற நீரது தேவி மலர்க்கரத் தேற்றருளே.

9

6. பொற் கம்ப நான்கிற் பொருந்தத் தொடுத்தது எனக் கூட்டுக.
குயின்று - பதித்து, இழைக்கப்பட்டு. பெட்டு - விருப்பம், ஆசை.
சமைந்த - அமைந்த.

7. பாத்தியம் - பாதத்திற்குரியது; கால் அலம்பக் கொடுக்கும்
நீர். விட்டுனுகாந்தி - விஷ்ணுக்கிராந்தி. தூர்வை - அறுகு. நின்றன -
பொருந்தியன, ஏற்றன. பாத சரோருகம் - பாத தாமரை.

8. அருக்கியம் - அர்க்கியம்; அர்க்கம் - பூசனை, அர்க்கியம் -
பூசனைக்குரியது; பூசனைப்போது உபசாரமாகக் கொடுக்கப்படும் அட்
சதை அறுகு முதலியன கலந்த நீர். கொள்ளும் விரை என்பதை விரை
கொள்ளும் என மாற்றிப் பொருள் கொள்க. கடுகியவம் - கடுகும் யவ
மும்; யவம் - வாற்கோதுமை. வள்ளம் - கிண்ணம்.

9. ஆசம நீயம் - ஆசமன நீர்; ஆசமனம் - (வலதுகையால் மும்
முறை) நீரையுட்கொள்ளுதல். வலதுகையை நடுவிற் குழிவிழுசெய்து
நடுவிறல் மூன்றும் சேர்ந்தும் சிறுவிரலும் பெருவிரலும் வேறூகவும்
நிற்கப் பிடித்து, உழுந்து மறையக்கூடிய அளவான நீரை ஒசையுண்டா
காமல் வாயில் விடுதல் ஆசமனம் செய்யும் முறையாகும்.

மது பநுக்கம்

ஏற்றருள் வாய்மது பர்க்க மிதனை யிலகுபொன்னின்
மாற்றுயர் பேழையில் வைத்து மணிமய மூடிகொடு
போற்றிய தாருயிர் முற்றும் புரக்கும் திரிபுரையே
மாற்றரு மன்னினில், நேர்ந்தது நிற்கு மகிழ்சிறந்தே.

10

என்னேய்க் காப்பு

சிறந்துள சம்பக தைலம் நறுமலர் சேர்ந்ததயல்
அறைந்தளி சூழ்வதென் கையின் மணிவள்ளத் தார்ந்ததுமீ
துறைந்துழல் வண்டு மயங்கு சூழற்கு முடற்குமன்பு
நிறைந்துள தேவ மகளிர்நின் ரூட்டுவர் நேயமுற்றே.

11

போற் சுண்ணம் — நேல்லிக் காப்பு

நேய முடனன்னை நேர்ந்தனன் குங்கும நீடுபொன்னின்
ஆய பொடிமலர்த் தாதிவை யங்க மவற்றினுக்குத்
தூய சூழற்சுகிக் காமல சுத்திடி யுஞ்சுகந்த
மேய மிருக மதஞ்சீர்வெங் நீரும் வியன்குடத்தே.

12

பஞ்சாமிர்தம்

வியனுற கோவருள் பால்தயிர் நெய்யொட வெண்மையதாம்
பயனுற சர்க்கரை கோற்றேன் கலந்தபஞ் சாமுதத்து
நயனுற வாட்டுவ னன்னே நினக்கு நயந்துகொள்கின்
வயினுற மன்னினின் வெந்தீர் வினுநல்கு வன்முறையே.

13

10. மதுபர்க்கம் — மதுவோடு சேர்ந்தது ; மது — தேன், பர்க்கம் — சேர்ந்தது ; தேனுடன் தயிர் நெய் முதலியன சேர்த்து உபசாரமாகக் கொடுக்கப்படும் பொருள். இதுவும் ஆசமனம் செய்யப்படுவது. போற்றியது நேர்ந்தது (ஆகிய) மதுபர்க்கம் இதனை மகிழ்சிறந்து ஏற்றருள் வாய் எனக் கூட்டி முடிக்க.

11. அயலில் அளி அறைந்து சூழ்வது ; அளி — வண்டு ; அறைந்து — சுத்தித்து, பாடி. தேவியின் கூந்தல் இயற்கை வாசனை யுடையது, அதனால் வண்டுகள் மயங்கி அதன்மீது உறைந்து உழலு கின்றன என்பதாம்.

12. குங்குமம் — குங்குமப்பு. பொடி — சுண்ணம். மலர்த்தாது — பூங்தாது. சுசிக்கு — சுத்தமாவதற்கு. ஆமலகத்து இடி — நெல்லிப்பருப்பை இடித்த தூள். மிருகமதம் — கஸ்தாரி. வியன் — பெருமை. வியன் குடம் — பொற்குடம்.

13. வியன் உறு கோ — கபிலைப் பச. கோல் தேன் — கொம்புத் தேன், கொப்பாந்தேன்.

மந்திரித்த புண்ணிய தீர்த்தம்

முறைதரு கங்கை முதற்பல தீர்த்த முயன்றுதந்து
நறைதரு வேர்பன் மலரேலங் கூடடி நகுமணிபொன்
நிறைதரு முத்திவை தீடு மழுத நிகர்சலத்தால்
அறைதரு வேதா கமமனு வோதினிற் காட்டுவனே.

14

சேம்பட்டாகை

வன்னங் கெழுதுகி லன்னே யளிப்பன் வயங்குதய
மன்னு மிரவிசெம் மாதுளம் போதவை வாட்டிநலங்
துன்னுஞ் தகையது தூயமுத் தேல்கஞ் சுகமதுவும்
மின்னும் பசம்பொ னிறமிகு போர்வையு மேவிக்கொளே.

15

பாதுகை

மேவிய பொன்னி னியன்று நவமணி மேன்மைதகப்
பாவிய பெட்டுயர் பாதுகை நல்குவன் பாங்குபெறத்
தேவிய தேற்றருள் செய்து விலாசங் திகழுமரைப்
பூவியன் மென்றுனைப் பொன்னடி சேர்த்துதி பொற்புறவே.

16

குந்தல் திருத்தி முடித்தல்

பொற்பார் பகவதி பொங்ககி லின்புகை யூட்டிப்பொலம்
வற்பாருஞ் சீப்புக் கொடுகேசம் வாரி வனப்புறுத்தி
அற்பா ருளத்தொ டரவிந்தஞ் சம்பக மாரநல்கிப்
பொற்பாசத் தானின் பொருவில் குழன்முடி போற்றுவனே.

17

14. நறை - வாசனை. நறைதருவேர் - வெட்டிவேர். நகுமணி - ஒளி விடுகின்ற இரத்தினம். அறைதரு - ஒதப்படுகின்ற. வேத ஆகம மனு - வேத மந்திரமும் ஆகம மந்திரமும்; மனு - மந்திரம். ஒதி - சொல்லி.

15. வாட்டி - வென்று. உதயகால சூரியனது செவ்வொளியை
யும் மாதுளம்பூவின் செங்கிறத்தையும் வென்று விளங்கும் சிறப்பினை
யுடைய சிவந்த துகில் என்க. முத்து ஏல் - முத்தினைல் இயன்ற.
கஞ்சகம் - சட்டை, ரவிக்கை. மேவி - விரும்பி.

16. பாவிய - பதித்த, அழுத்திய. விலாசம் திகழு - அழுகு
விளங்க, சிங்காரமாக. மரைப்பு - தாமரைப்பு; மரை - தாமரை.

17. பொற்பு - அழுகு. வற்புஆரும் சீப்பு - வலிய சீப்பு. வனப்பு
உறுத்தி - அழுகுபெற முடித்து. அற்பு - அன்பு. ஆர - நிறைய.
பொற் பாசம் - பொற் கயிறு. போற்றுவன் - (கட்டிப்) பாதுகாப்பேன்.

அஞ்சனம்

போற்றுநின் கண்ணினைக் காம்பொனின் கோலாற் பொருந்து
தீற்றுங் கரியவிவ் வஞ்சனங் தேவி சிறிதுகவை [மன்பிற்
தோற்றுபுன் னீர்மைய தேனுநின் கண்ணினை சூழ்தொடர்பா
லேற்றமுற் றிந்திர னதிய ரும்விழை யேண்பெறுமே. 18

ஆபரணம்

ஏனுறு பாதச் சிலம்பு மிடைக்கெழின் மேகலையு
மானுறு கொங்கைகட் காரமுங் தாரகை மாலைகளன்
கானுறு தோளனி கைக்கு வரிவளை காதுதனிற்
புனுறு தோடும் முடிக்கு மணியும் புனைகுவனே. 19

புனைமென் சூழவிற்பொற் பூவா னுதலிற் பொருந்துமுத்தால்
வனையுங் திலகம் மணிநாசி முத்திடைக் காம்மணிகள்
அனைநின் குயத்திற் கணிமுத்தின் வாரு மணிவன்விரல்
தனிலங் சூலிய மணித்தொங்கல் காதிற் றகைபெறவே. 20

கஸ்தூரித் திலகம் — பரிமள கந்தம்

தகையுறு நெற்றியிற் கர்ப்பூர மான்மதங் தண்ணகிலும்
அகையுறு சேர்வைத் திலக மணிவன்மெய்க் கார்விரையும்.
வகையுறு கந்தக் கலவை நகிற்கு மலர்ப்பனிநீர்
தொகையுறு சாந்தம் பதத்திற்கு நல்கித் தொழுவனன்னே. 21

18. கோல் - மைதீட்டும் கோல். தீற்றுதல் - பூசதல். அஞ்சனம் -
மை. நவை - குற்றம். ஏண் - வலிமை, பெருமை.

19. ஆரம் - முத்துமாலை. தாரகை மாலை - நட்சத்திர மாலை.
இது ஏகாவலீ யெனப்படும்; 27 முத்துக்கள் கோத்துக் கழுத்தில்
அணியப்படும் மாலை. களன் - கழுத்தில். முடிக்கு மணி - உச்சியிற்
சூடாமணி.

20. முத்தால் வனையும் திலகம் - முத்தைத் திலகமாகத் தரித்தல்.
மணி நாசி முத்து - அழகிய மூக்கில் மூக்குத்தி முத்தும். இடைக்கு ஆம்
மணிகள் - இடையில் அணியத்தகும் சதங்கைமணி (க்கோவை). குயம் -
மூலை. மணித் தொங்கல் - காதில் தொங்க அணியும் இரத்தினத்துக்கம்;
தொங்கட்டான்.

21. அகையுறு - உயர்ந்து விளங்குகின்ற. மெய்க்கு ஆர் விரை -
உடலுக்கு நிரம்ப வாசனைப்பொடி. நகில் - மூலை. சாந்தம் - சந்தனம்.

அகஷதை

தொழுத்தகு தேவினிற் பூசிப்பன் தூய சுடர்மணியால்
விழுத்தகு தோளா வியன்முத்தி ஞல்முரி யாவிதத்து
முழுத்தகு நல்யவத் தாற்குங் குமத்து முறைகெழுமுன்
குழுத்ததொர் தண்டுலத் தால்வரு மட்சதை கொண்டினிதே.

மேய்ப்பூச்சு (விலேபனம்)

இனிதிவை நான்கு முவங்தேற் றருளிங் கிலகுமிகு
புனிதம் தாஞ்சம் பகதைல நாவிப் புழுகுவிரை
நனிதரு வாசப் பொடியு நவையில் நறைகமழும்
பனிதரு சாந்தமு மாழுல கேத்து பகவதியே.

23

சீமந்த சிந்தாரம்

பகவதி நின்னள கம்பகிர் மத்தி பயிலவைத்த
தகவதி கங்கெழு சிந்தார மென்மனத் தாமரையிற்
புகவதி மோத மழைபோதச் செய்து பொலியுதயப்
பகலவ னேர்செவ் வொளியா லகவிருள் பாற்றுமன்றே. 24

பூச்சுடல்

அன்றலர் பூக்கள் அலரிமங் தார மவிர்தளவங்
துன்றில வங்க மிவைகொடு தேவி தொழுவனிதம்
மன்றல ஸாவுறு சம்பகஞ் சாதி மகிழுமலர்
நன்றலர் கைதை யரத்த முதலவு நல்குவனே. 25

22. அகஷதை - மங்கலாரிசி. கூத - பின்னமடைந்த ; அகஷத - பின்னமடையாத, முழுதான என்பதாம். தோளா - துளைக்கப்படாத. வியன் - பெருமை. இரத்தினம், முத்து, யவம், குங்குமம் தடவிய அரிசி என்னும் நாலுவகையான அட்சதையாலும் பூசிப்பதாகச் சொல்லியிருத்தல் காண்க. தண்டுலம் - அரிசி.

23. சம்பக தைலமும் புழுகும் வாசப் பொடியும் சாந்தமும் ஆம் இவை நான்கும் உவந்து ஏற்றருள் என்க.

24. சீமந்தம் - பெண்களின் தலைமயிரை வகிர்தலால் உச்சியில் உண்டாகும் கோடு. அளகம் - தலைமயிர். சிந்தாரம் - செங்கிறப் பொடி ; சுமங்கலிகள் நெற்றியிலும் உச்சியிலும் சிந்தார திலகம் அணி தல் பாரத தேசத்து வழக்கம். மோத மழை - மோதமாகிய மழை ; மோதம் - மகிழ்ச்சி. அதிமோதமாகிய மழையை மனத் தாமரையில் போதப் புகச்செய்து எனக் கூட்டுக. போத - மிக. பாற்றும் - அகற்றும், அழிக்கும்.

25. தளவம் - மூல்லை. மன்றல் - வாசனை. கைதை - தாழும்பு.

பூவா லருச்சீத்தல்

நலத்தகு மாலதி மத்த மசோகுபுன் கைமகிழ்
சொலத்தகு தேமாத் துணர்க்கர வீரங் துலங்குகைதை
வலத்தகு விட்டுனு காந்திநற் கோங்க மலர்முதலா
நிலத்தகு பூக்கொ டருச்சிப்ப னின்னை நிவப்புறவே.

26

நிவங்தெழு சம்பக நீள்பாரி சாத நிறைபுனவிற்
துவங்கெழு தாமரை யுற்பலம் பாடலங் தூமல்விகை
நவங்கெழு மின்னன நாநா வகைய நறுமலராற்
சிவங்கெழு நின்றிரு மேனியைப் பூசிப்பன் தேவிகன்கே.

27

தூபம்

நன்குறு சந்தனங் கர்ப்பூர நாறகில் நல்லரக்கு
மின்னுறு பச்சைக் கருப்பூரங் திப்பலி வேர்பசுகெய்
மன்னுறு குக்கில் வகைதேவ தாரம் வளங்கெழுதேள்
துன்னுத சாங்கநற் றாபமி தேற்றருள் தூமணியே.

28

தீபம்

தூய மணிபுனை சொன்னத் தகழியில் தூத்திரியும்
யை பசுவி னிழுது நிறைத்துநன் கேற்றியிருள்
தேய வகற்றிளாஞ் செங்கதிர் போலோளிர் தீபவகை
நேய முடனன்னை நேர்குவன் நீராஞ் சனநிதமே.

29

நைவேத்தியம்

நிதமுனக் கண்ணை நிவேதித் தருத்துவன் நெல்லின்வரு
பதமுறு மோதனம் பால்தயிர் பாயசம் பாலடுவும்
விதமுற பூபம் பருப்பு வடகம் விரும்புகண்டோ
ஷிதமுறு தேனுய ராவினெய் வாழை யிருங்கனியே.

30

26. துணர் - பூங்கொத்து. கரவீசம் - அலரி. நிவப்பு - உயர்ச்சி.

27. துவங்கெழு - னிலைபெற்று வளரும். உற்பலம் - குவளைப்பூ.
நவம் - புதுமை. நாநாவகைய - பலவகையான சிவம் - நன்மை, மங்கலம்; சிவசொருபமான எனினுமாம்.

28. குக்கில் - குங்கிலியம்.

29. சொன்னம் தகழி - பொன் தட்டு. தூ - வெண்மையான.
இழுது - நெய். இளம் செங்கதிர் - உதய சூரியன். நீராஞ்சனம் - தீபமேற்றிய ந்ராலத்தி (சுற்றல்).

30. ஒதனம் - அன்னம், சோறு. அடு - அட்டது, காய்ச்சியது;
பாலடு - வற்றக்காய்ச்சிய பால், திரட்டுப்பால்; பாலேடுஎனினுமாம். விதமுறு அபூபம்-விதம் விதமான அப்பம்; அப்பவகைகள். கண்டு-கற்கண்டு.

இருத்திய சாக வகையின் கறியமு தேலமல்லி
திருத்திய காயநற் சீரக மஞ்சள் சிறந்தசுக்கோ
டருத்திய தாக வழைத்துவிண் ஞோர்த மழுதினுமேல்
விருத்திய தாஞ்சவை மேவு மிவையும் விருப்புறவே.

31

விருப்புற வாக்கு பரமான்ன மாதி வெகுபண்ணியம்
பருப்புற நெய்தயிர் பால்கண் டிவையும் பரவுசுவை
யிருப்புறக் காய மிளகுநற் சீரக மேய்ந்தகறி
யிருப்புற நேர்ந்த உவங்துகொள் வாயுல குக்கொரண்னே.

32

அன்னை சுரபி யருள்பா விதுசுவை யார்ந்துமிகத்
துன்னு நறுகெ யிதுகாண் தொடர்ந்தளி சூழ்ந்துமிசை
மன்னு நிறங்கெழு தேனிது மற்றிது வானமுதங்
தன்னை சிகர்தரு தீம்புன லாருதி சால்புறவே.

33

வாய்ப்புசறுத்தல்

சாலும் பொலன்பா சனக்தாங்கு வெய்ய சலிலமிது
கோலங் திகழ்வாய்க் கொட்டு சறுத்தபின் குங்குமமும்
ஏலும் பளிதமுங் கூட்டி யிழைத்த எழிற்சந்தனத்
தாலங் கரமல ரன்னே யுலர்த்துதி யாசறவே.

34

கங்காசல பானம்

ஆசறு மென்றுகி லார வடித்ததி தூய்மையது
தேசறு பொற்கல சந்தனிற் சேர்ந்து சிறந்துவிரை
வீசறு வெட்டிநல் வேரும ஓவி வியனமுதை
யேசறு சிதகங் காசல மீதன்னை யேன்றுகொள்ளே.

35

31. இருத்திய - மேன்மை பொருந்திய. சாகம் - இலைக்கறி.
காயம் - பெருங்காயம். அருத்தியதாக - விரும்பத்தக்கதாக. சுவை
மேவும் இவையும் விருப்புற நிவேதித்து அருத்துவன் என முந்தின
செய்யுளோடு கூட்டி முடிக்க.

32. பரமான்னம் - சருக்கரையமுது. பண்ணியம் - பலகாரம்.
உருப்பு உற - மிகுதியாக. நேர்ந்த - நேர்ந்தன, நிவேதித்தவற்றை.

33. சுரபி - காமதேனு. சால்பு - பொருத்தம். சிறப்பு. இவற்றை
ஆருதி என ஒரு சொல் வருவித்துரைக்க.

34. பாசனம் - பாத்திரம், கலம். வெய்யசலிலம் - வெங்கீர்.
பூசறுத்தல் - சுத்திசெய்தல். குங்குமம் - குங்குமப்பு. பளிதம் - பச்சைக்
கர்ப்புரம். சந்தனத்தால் - சந்தனத் தூளால்.

35. ஆசுஅறு - குற்றமற்ற, சுத்தமான. துகில் - துகிலால்.
ஆர - செவ்வையாக, சன்கு. வடித்து அதி தூய்மையது; பூசை,

கணிவகை

ஏன்றுகொள் தேவி யினிதுறு நாவ விருங்கனியு
நான்றுறு வாழை நறுங்கனி மாவின் நயந்தகனி
தோன்றுதி ராட்சைத் துறுகனி தீந்தேதன் துவரினிரை
போன்றுறு மாதுளை யின்கனி தெங்கின் பொலிபழமே. 36

பொலிதரு செவ்விகோள் போன்னெலு மிச்சைபொற் பார்
மலிதரு நாரங்க வான்கனி முத்தென வண்ணமுறு [வருக்கை
வலிதரு மாதுளை யின்கனி மன்னு வதரியெனச்
சொலிதமு ருங்கனி தூயன வாமிவை துய்த்தருளே. 37

காப்பூரவீடிகை

துய்யகர்ப் பூரந்தக் கோல மிலவங்கச் சுண்ணமொடு
செய்யநற் குங்குமப் பூசாதிக் காயின் செழும்பொடியுங்
கோய்வரு மெல்லிலை கோலமென் பாகிவை கூட்டிவிரை
மேய்வரு வீடிகை மெல்லுதி யன்னை விளங்குறவே. 38

முகவாசம்

விளங்குறு பஞ்ச முகவாச மேமன்மை மிகுந்ததன்பால்
வளங்கெழு நல்குவன் தக்கோல மேல மிலவங்கமுங்
களங்கமி லாக்கருப் பூரமென் பாகிடை கானுமிவை
உளங்கோள வேற்றருள் கூருதி மூவா உலகவன்னே. 39

பானம் முதலியவற்றிற்காகிய நீரை நல்ல சீலையால் வடிகட்டி எடுக்க
வேண்டும் என்பது சாத்திர விதியாகும். கலசம் - குடம், பாத்திரம்.
சிதம் - குளிர்ச்சி.

36. துறு (கனி) - நெருங்கிய, குலையாகப் பொருந்திய. துவரின்
நிரைபோன்று உறு மாதுளை - பவள மாதுளை ; துவர் - பவளம்.

37. வருக்கை - பலாப்பழம் ; இது வரிக்கை யெனவும் வழங்கும்.
முத்தென வண்ணம் உறு மாதுளை - முத்து மாதுளை. வதரி - இலங்கை

38. வீடிகை (வீடிகா) - வெற்றிலைச் சுருள், வாசனைத்திரவியங்க
ளோடுகூடிய வெற்றிலை மடிப்பு. அம்பாளுடைய வாயிலிருக்கும் வீடிகை.
ரசம் (தப்பலம் மகிமைபொருந்தியது, நவரசாலங்கார கவித்துவசத்தியை
யளிப்பது எனவும் கம்பர் காளிதாசர் முதலிய மகாகவிகள் அவ்வாறு அம்
பாளுடைய அருளைப் பெற்றவர்களே எனவும் பெரியோர்க்குறவர். இதனை,

“கவித்வ பரிபாஷம் அகாதிபசதா..... உதாரமுக வீடுரசேன
தனுதாம்”, என ஆசாரியசுவாமிகள் அம்பாஷ்டகத்தில் வியந்து கூறி
யிருத்தல் காணக்.

39. முகவாசம் - வாசனைக்காக வாயில் இட்டுக்கொள்ளுதற்குரிய
தக்கோலம் முதலிய ஜுவகை வாசனைச் சரக்குகள்.

தாம்புலம்

உலவ வருக்கிய வொண்போ னிறத்தி னுயர்வெள்ளிலை
குலவு தமனியங் கூட்டிய பாகு குளிர்கன்முத்தின்
நிலவுவெண் சண்ணத் தொடுகாசம் நேர்ந்து நிறைபொற்றடிடற்
கலவுறு தாம்புலங் கொள்ளுதி வாய்க்கம லத்தினிதே. 40

ஆலாத்தி

இனிய துடியுரு விற்கோ துழமயி வியற்றுபுத
மனிய கலத்தினில் வைத்தநன் கான்றபல் மாவகலில்
தனிய நுறைப் தழைவித்து நூற்றிரி சார்த்தியன்பு
கனிய நினக்கன்னை காட்டுவ ஞரதி காண்நிதமே. 41

தீபாராதனம்

நிதமுழங் கால்கள் நிலத்துற நாட்டி நிறையன்பொடு
விதமுறு தீப மிளிர்கல முச்சியின் மீதுகொண்டே
யிதமுற நின்ற நெதிரின்முக் காற்கற்று மென்வயினுன்
ததமுறு கண்ணின் கடைநோக்கு தண்ணளி தங்குகவே. 42

தட்சினை

தங்கு கருணைசெய் தாயே மணியுங் தரளமுமுத்
துங்க முறும்வகை தூவிநின் மேணியிற் ருன்னுசகம்
எங்கும் புது மெழிற்றுகில் சாத்தி யினமணியும்
பொங்கு பசும்பொனு மீசுவன் தக்கினை யாப்புரிந்தே. 43

தடை

புரிதரு கால்பொன்னி யைது சோதி பொலிமதியின்
விரிதரு வட்ட மனீயது பொன்முடி மேயதுசீர்
தெரிதரு முத்தின் தெரியல் புடையிற் சிவணியது
பரிதரு தெய்விக மாங்குடை யீது பரிப்பனிற்கே. 44

40. உலவ உருக்கிய - ஓடவைத்த. தமனியம் - பொன். காச - காசக்கடி. கலவுறு - கலந்த. வாய்க் கமலம் - வாயாகிய தாமரைமலர்

41. துடி - உடுக்கு; துடியுருவில் - உடுக்கினது உருவமாக. இயற்றுபு - இயற்றி, செய்து. மா அகல் - மாவினூலாகிய தகழி. ஆரதி - ஆலாத்தி. தமனிய கலம் என்பது செய்யுள் விகாரம்.

42. ததம்உறு - விசாலித்த, நீண்ட. தண்ணளி - அருள்.

43. தரளம் - முத்து. உத்துங்கம் - உயர்ச்சி, சிறப்பு. தக்கினை - தட்சினை, காணிக்கை. புரிந்து - விரும்பி.

44. தெரியல் - மாலை. சிவணுதல் - பொருந்துதல். பரிதரு - களிப்புறச்செய்யும், தெய்விகம் - தெய்வத் தச்சனாற் செய்யப்பட்ட.

சாமரை

பரிக்கும் பொலன்பிடி பன்மணி முத்தம் பதித்ததுகா
ரிரிக்கும் சரற்பரு வத்தெழு மாமதி யேய்ப்பவோளி
விரிக்கும் கவரி விசித்திர மாமிது வீசவன்பார்
தரிக்கும் உயிர்க்கொரு தாயே பெருமகிழ் சாலநிற்கே.

45

கண்ணடி

சால விளங்கு தபனன்றன் மண்டிலத் தன்மையுற்றுக்
கோல மணிகள் குயின்றகண் ணைடியிற் கூறுசரற்
கால மதியிற் கவினர் முகச்செவ்வி கண்டருளாய்
வேல தனைய மதர்விழி யாயன்னை வேண்டுவனே.

46

அடுக்குத்தீபம்

வேண்டி வணங்கிந்தி ராதியர் மோவி விளக்கமன்னே
மாண்டகு நின்னடி வைக்குநற் பிடம் வயங்கச்செயும்
ஈண்டிய வாயிர மேற்று சுடர்விளக் கம்மெடுப்பன்
பூண்டதோ ரண்டில்நின் பொன்மேனி யெங்கும் பொருங்துறவே.

துதிரை

ஒறுதரு மோகை தருகதி வாய்ந்த துயர்ந்துமணி
செறிதரு பல்லணஞ் சேர்ந்தது பொன்னணித் தேசினதா
யறைதரு தீங்குர லார்ந்து புடையசு வம்பலகுழ்
இறைதரு வேகப் பரியிது தேவி யிவர்தரற்கே.

48

யானை

தூரத்திற் சிறந்தது தண்முகி லொப்பது சார்ந்தளிகுழ்
சிரத்திற் றடவுசிங் தூரத்த தான்ற செவியினைசா
மரத்திற் பொலிவது மாழை யியன்ற மனிக்கழுத்த
துரத்திற் பெருமத்த மாதங்க மீதன்னை யூர்ந்தருளே.

49

45. கார் இரிக்கும் - முகில்களோச் கலையச்செய்யும். ஏய்ப்ப -
நிகர்க்க, போல. சால - நிறைய.

46. தபனன் - சூரியன். மண்டிலம் - வட்டம், பிம்பம். குயின்ற -
பதித்த. மதியில் - மதிபோல; மதி - சந்திரன்.

48. ஒகை - பிரியம், மகிழ்ச்சி. - பல்லணம் - சேணம். பொன்
அணி - பொன் ஆபரணம்; அதனை சிறப்புற்று விளங்குவது. இறை
குரு - தலைமைவாய்ந்த.

49. தரம் - தகுதி, சாதி. மாழை - பொன். மணி - கழுத்திற்
நட்டும் மணி. சாமரத்தில் - சாமரைகளால், மாதங்கம் - யானை,

தேர்

ஊர்தரற் கான வயர்தே ரிதுபொன்னி நேங்கியது
சீர்தரு வேகப் பரிபூட் டியது திகழ்ந்துமணி
யார்தரு மாழி யவைநான் கமைந்தனி மேற்கட்டியுஞ்
சேர்தரு நீரது தேவிசிற் காக்கினன் சிந்தையினே.

50

சாதுரங்க சைன்யம்

சிந்திப் பவர்க்கருள் தேவி பகவதி சேர்த்துவன்மா
தந்தி நிரைப்பரி சந்தனங் காலாட் சதுரங்கமாம்
முந்து திசையெங்கு முட்டு முருமி நெலிமுரசப்
பந்தி கெழுமுப தாகினி யீது பரிவுகொண்டே.

51

கோட்டை

பரிக்கும் எழுகட லாமகழ் சூழ்ந்தது பல்பொருளுங்
தரிக்கும் வளத்தவி சால மடுத்தது தாங்குமரண்
விரிக்கும் தகையவிம் மேதினி யாம்வியன் கோட்டையருள்
தெரிக்கும் திரிபுரை சேர்த்துவ னிற்குயர் சீர்பெறவே.

52

விசிறி

சீராகுந் தாமரைச் சீதள பத்திரஞ் சேர்ந்ததுபொன்
நீராகுந் தாதுட னீடு சுகந்த நிறைந்துவரிக்
காராகும் வண்டினங் காமரம் பாடுங் கவின்விசிறி
யேராகு மேனிக் கிதமுற வீசுவ னீங்களையே.

53

50. மணி ஆர்தரும் ஆழி - இரத்தினங்கள் பதித்துவிளங்கும் சில்லு.

51. மா தந்தி - பெரிய யானை. சந்தனம் - தேர் ; சயந்தனம்
என்னும் வடசொல் தமிழில் சந்தனமென்றாலிற்று. சதுரங்கம் - நாலு
உறுப்பு (வகை). முட்டுதல் - சென்று அடைதல். உரும் - இடி
(முழுக்கம்). பதாகினி - சேனை. பரிவு - அன்பு. சதுரங்கமாம் பதா
கினி யென்க.

52. பரிக்கும் - சூழும். மேதினி - பூமி. வியன் - விசாலமான.
அருள்தெரிக்கும் - அருள் கொழுக்கும், வழங்கும் என்றபடி.

53. சீதள பத்திரம் - குளிர்ச்சியான இதழ். பொன் நீர் ஆரும் -
பொன்னிறமான. தாது - பூந்தாது, மகரந்தப்பொடி. சாமரம் -
இசை, கீதம்,

நடனம்

நங்கு நடம்பயி லேந்திழை சூத்திய ஸிற்கழன் று
தாங்கு குழற்பரஞ் சாய்ந்தசை யத்தரை தன்னில்விரை
ஒங்கு தொடைய ஹுறமலர் சிந்த வஞ்சற்றுகடம்
வீங்கு மகிழ்வி விளைக்கஅன் னேநின் வியனகத்தே.

54

கன்னியார் நடனம்

வியத்தகு தாமரை நேர்முக மீது விழுந்தசைந்து
நயத்தகு வண்டி னிரைவினை வென்ற நறுங்குழலார்
உயத்தகு மின்ப நடம்பயில் கன்னிய ருந்றன்முனஞ்
செயத்தகு நாட்டியச் சிரினை நோக்குதி தேவிநன்கே.

55

தாசியார் நடனம்

தேவி திருமுனஞ் செய்வார் நடனக் திகழுமைம்பால்
பூவி ஹுழலு மளிநிரை மானவம் போருகநேர்
மேவிப் பொவிமுகச் செவ்வியி னரோப்பில் வேடத்தினர்
குவி னிசைய குயின்மொழித் தாசியர் கோதறவே.

56

பல்லியம்

கோதறு தக்கை குடமுழ வேய்ந்குழல் கோதுதி
தீதறு சல்லரி தித்திமிர் தங்கம் திரிகடெனப்
பேசுறு தன்னுமை பேரி கவின்னெனப் பேர்சதங்கை
ஒதுறு பல்லியத் தாலு னுளங்களி யோங்குகவே.

57

54. சூத்து இயல் - நாட்டிய இலக்கணம். தொடையல் - மாலை.
உஞ்சற்றுதல் - செய்தல். ஏந்திழை சுழன்று உஞ்சற்றும் நடம் னின்
அகத்து மகிழ்வி விளைக்க எனக் கூட்டிப் பொருள் கொள்க.

55. விழுந்தசைந்து வென்ற நறுங்குழல் என்க. முகமீது விழுந்து
அசைகின்ற பின்னிவிட்ட கரிய கூந்தல் தாமரை மலர்மீது விழுந்து
சுழலுகின்ற வண்டுகளின் னிரையிலும்பார்க்க அழகிற் சிறந்து விளங்கும்
என்பது கருத்து.

56. குயில் மொழித் தாசியர் (வின்) முனம் நடனம் செய்வார்
எனக் கூட்டுக.

ஜம்பால் - கூந்தல்; இங்கு, பின்னிவிட்ட கூந்தலைக் குறிப்பது.
அம்போருகம் - தாமரை. நேர் - சமானம், ஒப்பு. செவ்வி - அழகு.
வேடம் - (நடனத்துக்கேற்ற) வேடை; உடை முதலியவற்றுற் கொள்
ஞம் வெளித்தோற்றம். சூவு இன் இசைய குயில் எனப் பிரிக்க.
இசைய . இசையையுடைய. கோது அற - தங்கள்பாலுள்ள குற்றம்
நீங்கும்படி; நடனத்தைக் குற்றமில்லாமற் செய்வார் எனினுமாம்.

57. கோடு - கொம்பு வாத்தியம். துடி - உடுக்கு. தித்தி -
தித்திக்கின்ற, இனிமையான; விளைத்தொடை. பேர் - பேரும்,
அசையும், ஒவிக்கும் என்றபடி. பல்லியம் - பலவாத்தியம்.

வீணகானம்

ஒங்கு மொல்செயு முத்தம வீணையி அன்றிருமுன்
பாங்கு பெறும்வகை பண்ணுவ ரேழிசைப் பாடலன்பு
தாங்கு மனக்கங் தருவர்தங் கன்னியர் தண்ணளியா
லீங்கு திருச்செவி யேற்றரு ஸீதுனை யேத்துவனே.

58

நிருத்த கீத வாத்தியம்

ஏத்து பரத வியல்சேரு நாட்டிய மேந்திழையார்
பூத்து மகிழ்வு பொலியனின் னுள்ளம் புரிந்தபின்பு
கூத்து வகைகளுங் கோதறு கீதமுங் கூர்ம்பல்லியச்
சாத்து நிகழ்த்துவன் தாயே நினக்கின்பு சார்தரவே.

59

தோத்திரம்

தாங்க முடுத்த தரணியில் வானிற் சராசரமாம்
ஒருங்கெவ் வயிர்க்கு மொருதனித் தாயென வுற்றவள்ளீ
கரங்க டலைக்கொடு கட்டுனல் சோரக் கலங்குமென்மே
விரங்கல் செயாம விருந்தனை யேலெவ ஞேகுவனே.

60

ஏகினு மென்பய னீன்றவள் நீயடி யேஜையுயிர்
போகினு மன்றிப் புவிவாழ்ந் திடினும் புரந்தருள்யா
ராகினு மன்னையை நீங்குவ ரோவவ ஓர்றுவளோ
பாகினு மட்டிய பாலி னுங் தீவிய பான்மையளோ.

61

கைமயார் களத்து மகேச்சர ஞருன் மகிழ்நரவ
ரையார்னின் பாகத் தடக்கமன் ரேவினை யாலலைந்து
கையா தியானுய்ய நன்கு பரிந்து நவின்றிலையேல்
வையா ரவரெனை வான்முத்தி வீட்டில் மனங்கொளன்னே.

62

58. எழால் - யாழின் எழும் இன்னிசை. பண்ணுதல் - இசை வாசித்தல், பாடுதல். கன்னியர் வீணையில்பாடல் பண்ணுவர் எனக்கூட்டுக

59. ஏந்திழையார் னின்னுள்ளம் மகிழ்வு பூத்துப் பொலிய நாட்டியம் புரிந்தபின்பு என இயைத்துப் பொருள்கொள்க. கூர்தல்- சிறத்தல், சாத்து - கூட்டம், தொகுதி.

60. தரங்கம் - திரை; இங்கு ஆகுபெயராய், கடலை யணர்த திற்று. தரங்கம் உடுத்த - கடல் சூழ்ந்த. தரணி - பூமி.

61. பாகு - சர்க்கரைக்கட்டி. அட்டிய - காய்ச்சிய. தீவிய - இனிய.

62. மை ஆர் களம் - கருமைநிறம் விளங்கும் கழுத்து. மகிழ்நர் . கணவர். ஐ ஆர் - அழகு பொருந்திய. ‘மகேச்சரனார் உன் மகிழ்நர்-

மனங்கொண்ட தெய்வமு மைந்தரு மாதரு மற்றுமுள்ள
இனங்கொண்ட சுற்றமும் யாவும் பராசத்தி நியெனவே
தினங்கொண் டிருக்குநின் சேயேஜை யேன்றருள் சேரவைப்பாய்
கனங்கொண்ட கண்டக் கடவுள் கவானிற் கவிப்பவளே. 63

கதிதரு வேமெனக் கையினிற் காட்டும் கடவுளர்போல்
விதிதரு கைகள் வெளிப்படக் காட்டுதல் வேண்டுமதோ
துதிதரு வோர்க்குத் துயர்ந்திக்கம் வாழ்வுமுன் தூயவடி
அதிதரு மேயன்னை யன்னுரைவ் வாறினை யாவர்நிற்கே. 64

ஆவது தேர்ந்து னடியே புகலென அன்பினி தம்
பூவது கொண்டுயர் பூசை தியானம் புகழ்ச்சரிதை
மேவது செய்யும் நியமத்தி ஞேர்நின் வியனருளாற்
சாவது நீங்கித் தவாநெறி சார்தல் சரதமன்னே. 65

அவர் நின்பாகத் தடக்கம்' என்பதனாலும் "வவ்வியபாகத் திறைவரும்
நீயும் மகிழ்ந்திருக்குஞ்செவ்வியும்" என்னும் அபிராமியந்தாதீசிச்
செய்யனௌயும் ஒப்பு நோக்குக. ஆன்மாவிடத்துச் சிவசத்தி பதிதலாகிய
திருவருட்பேறு கிடைத்தாலன்றி, ஆன்மாவுக்கு மல நீக்கமும் பெரு
வாழ்வும் கிட்டாதாகவின், உலக வழக்கில்வைத்து, இவ்வாறு துதி
செய்யப்பட்டது.

63. ஏன்று - ஏற்று, தாங்கி. கனம்கொண்ட கண்டம் - மேகம்
போன்ற கருமை நிறம்பொருந்திய கழுத்து; கனம் - மேகம். கடவுள்
என்றது சிவபெருமானை. கவான் - தொடை. கவித்தல் - சிறந்து
விளங்குதல். பராசத்தியாகிய அம்பாள் சிவனது இடது தொடையில்
வீற்றிருப்பாளை, சத்தி சிவங்களது ஐக்கியத்தை, சாத்திரங்கள்
கூறுவது இங்கே குறிப்பிடப்பட்டது.

64. பொதுவாக, கடவுளர் படிவங்களில் ஒருகை அபயமாகவும்
ஒருகை வரதமாகவும் அமைந்திருக்கும். அதுபோலன்றி, திரிபுரசுந்
தரிக்கு நான்கு திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், பூங்களை, கருப்பம்
வில் என்பன முறையேயிருப்பன. அபய வரத கரங்கள் இல்லை.
அம்பாளுடைய திருவடியே அன்பர்களது இஷ்டகாமியங்களை அவர்கள்
நினைத்ததினும் அதிகமாக வழங்கும். அபய வரத கரங்கள் அமையப்
பெற்றவர்களாய் வேண்டிய வரத்தை மாத்திரம் நல்கும் ஏனைக்
கடவுளர் அவ்வித கரங்களின்றி வேண்டியதினும் அதிகமாக வழங்கும்
உனக்கு எவ்வாறு ஒப்பாவார் என்பது கருத்து. அது தரும் - வேண்
டியதினும் அதிகமாகத்தரும்.

65. மேவது - மேவுஅது; மேவு - விருப்பம்; அது அசை.
நியமம் - செய்கடன். தவா நெறி அழியாத பதவி, முத்தி. சரதம் -
உண்மை, நிச்சயம்.

சரத்துறு சங்கிர னேர்நிற மும்மதி சார்முடியுங்
கரத்துறு புத்தக முஞ்செப மாலையுங் காண்டகைய
வரத்துறு கையு மபயமு மாக மனத்திலுளை
யிருத்துறு மன்பருக் கின்கலை யாதெளி தெய்தரிதே.

66

எய்தற் கரிய தெதுசெல்வங் தன்னு விறைமையொடு
செய்தற் கரிய செயல்யாது பாரிற் தெரிவரிய
உய்தற் குரிய வறுகலை யாதுயர் சத்தியுளை
வைதற் கரிய மனநேயத் தோடு வணங்குநர்க்கே.

67

வணங்குகின் ரேனலன் வாழ்த்துகின் ரேனலன் வாய்மைமுதற்
குணங்களொன் ரேனுங் குறுகே னெனினுங் குணநிதியே
கணங்கொளு னன்பா் கணக்கி லெனையுங் கருதுகண்டா
யினங்குறு மைவ ரியன்றதொர் மஞ்சத் திருப்பவளே.

68

66. சரத்து - சரற்காலம், கூதிர். யாது இன்கலை எளிது எய்த
அளிது எனக்கூட்டிப் பொருள்கொள்க. இது மதுரகவித்துவ சத்தி பெற
விரும்பும் அன்பா் செய்யும் உபாஸநாமுறையைக் கூறுவது. இதனை,

“ உனதுசரற் காலமதி யனைய செய்யும்
உடல்குழமுத்த பிறைச்சடையும் கரங்கள் நான்கும்
அனவரத முறுமபய வரத ஞான
அருட்பளிங்கு வடமொடுபுத் தகழு மாக
ஷினைகிலர்முன் வழுத்திலர்பின் வணங்கா ரெங்குன்
நிறைந்தபசுந் தேனுமடு பாலுங் தூய
தனியுமென மதுரம்வினங் தொழுகு பாடற்
கவிதைபொழி வதுகயிலைக் கடவுன் வாழ்வே.”

என்னும் ஸளங்தர்யலகரிச் செய்யுளானும் அறியலாம்.

67. வைதற்கரிய - நிக்திக்கத்தகாத, உண்மையான என்றபடி.
மகா சக்தியாகிய அஞ்சலை மெய்யன்போடு வணங்குபவர்க்கு எல்லாச்
செல்வமும், எல்லா அதிகார பதவியும், எல்லாக் கல்வியும் எளிதில்
எய்தும் என்பது கருத்து.

68. குறுகேன் - அடையாதேன், பொருங்கிலேன். கணக்கு -
விதம், கூட்டம். மஞ்சம் - கட்டில். ஜவரென்றது பிரம விஷ்ணு
ருத்திர மகேச்சர சதாசிவர்களை. இவருள் பிரமா, விஷ்ணு, ருத்திரன்,
மகேச்சரன் என்னும் நால்வரும் நாலு கால்களாகவும், சதாசிவன் மேற்
பலகையாகவும் அமைந்த கட்டிலில் (சிவகாமேச்வரனுடன்) சத்தியாகிய
திரிபுரசுந்தரி வீற்றிருப்பாள் எனச் சாத்திரங்கள் கூறும். இஃது
என் கூறியவாரேவெனின், சகளமாகிய பிரம விஷ்ணு உருத்திர
மகேச்சர தத்துவங்கள் சகள - நிஷ்களமாகிய சதாசிவ தத்துவத்து
லொடுங்க, அது நிஷ்களமாகிய சத்தி தத்துவத்து லொடுங்க, சத்தி
யானது சிவத்தோடு அபேதமாக ஒன்றி விளங்கும் என்பது கூறியவா
றென்றுணர்க.

இருக்கு மொழியு மெழுத்தொரு மூலைவங் தியல்மனுவாம்
பெருக்கு மகிழை பிறங்குஙின் சிவித்தை பேசுங்கிதங்
திருக்கு விலகிய சிந்தையி னீடு தியானத்துட
னிருக்கு மியல்பெனக் கீந்தருள் வாயுல கீன்றவளே.

69

ஈன்றவ ளேயுல கிரேழ் வகையையு மீன்றவண்ணம்
நோன்றவ ளேபின் நொடிப்பவ ளேதுதற் கண்ணடச்
சான்றவ ளேயவன் சத்திய தாய்த்தண வாதவளைப்
போன்றவ ளேயெற் புரக்கும் திரிபுர சுந்தரியே.

70

சுந்தரி யம்பிகை சூலினி காளி தொழுமடியார்
பஞ்சம ரிப்பவள் பார்வதி வெள்ளிப் பருப்பதத்தாள்
இந்தமர் மோலி யிறையோ னிடத்த விணங்கடியார்க்
கஞ்சமி லாவரு ளாழிய ளென்னென்ற சகத்தவளே.

71

த்வமே முயன்றுங் தகவே யோழுகியுங் தாரணியிற்
பவமே யெடுத்துப் பயின்றதொல் புண்ணியத் தின்பயனஞ்
சிவமே யுதவு திரிபுரை யேநின் திருவடிக்கண்
துவமே யதிபத்தி தோன்றுதல் யார்க்குங் துணிபிதுவே.

72

69. இருக்கு - வேதம். மனு - மந்திரம். 15 எழுத்துக்கள்
கொண்ட மந்திரம் தேவிக்குரியது. அது ஸ்ரீ பஞ்சதசாக்ஷரீ எனப்படும்.
அதுவே சிறீவித்தை எனவும் சிவித்தை எனவும் சொல்லப்படும்.
தேவிக்குரிய மகா மந்திரமாகிய இந்த ஸ்ரீ வித்யா மந்திரத்தைக் குரு
முகமாகப் பெற்று நாடோறும் நியமமாகச் செபம் செய்பவர் தேவியின்
அருளைத் தப்பாது பெறுவர் என வேதம் கூறும். ஸ்ரீ வித்யா என்பது
அம்பாளுக்கும் அம்பாளுடைய மந்திரத்திற்கும் பெயராக வழங்கும்
திருநாமம் என்றறிக. திருக்கு - வஞ்சனை, மாறுபாடு.

70. நோன்றவள் - காப்பவள்; நோன்றல் - காத்தல், ஸிலை
பெறுத்துதல். நொடிப்பவள் - அழிப்பவள். நுதல் - நெற்றி. நுதற்
கண்ணன் நடம் சான்று அவள் - சிவனது நடனத்துக்குச் சாக்ஷியாக
இருப்பவள். தணவாது (சிவத்தினின்றும்) பிரியாது. அவனைப்
போன்றவள் - சிவத்துக்கு ஸமமானவள், ஒப்பானவள். புரத்தல் -
காத்தல்.

71. இந்து அமர் மோலி இறையோன் இடத்தள் எனப் பிரிக்க.
இந்து - சந்திரன். மோலி - முடி. இடத்தள் - இடப்பாகத்து இருப்ப
வள். ஆழி - கடல்.

72. திரிபுரையே! ஸின் திருவடிக்கண் அதிபத்தி யார்க்குங் தோன்
றுதல் (அவர்) பயின்ற தொல் புண்ணியத்தின் பயனும் என இயைத்
துப் பொருள் கொள்க. துவம் ஏய் அதிபத்தி - ஸிலையான மிகுந்த
பத்தி; திடபத்தி.

“ஸ்ரீ வித்யா மந்திர செபமும் ஸ்ரீ சக்ரத்தின் பூஜையும், லலிதா
ஸகஸ்ர (ஆயிர) நாம பாராயணமும் அல்ப சொல்பமான தபசின்



ஸ்ரீ சக்ரம்.

விந்து தரிகோண மென்கோணம் வேறிரண்டாய்
வந்த தசகோண மனுகோணம்-முந்துதளம்
எட்டுமீ ரேட்டுமேல் மூவட்ட முச்சதுரம்
இட்டது பீர்ச்சக்ரத் தியல்.



துணிந்து னடிமலர்த் தொண்டே பொருளெனத் தூமதிய மணிந்து விளங்கு னபிராம மேனியு மங்கைமலர்த் திணிந்து மிலிரங் சூசபாசம் வில்களை சிஞ்சைதசெய்து பணிந்து பரவுவன் நாளுமன் னேநின் பதாம்புயமே.

73

பதமெடுத் தாடும் பரம னிடத்திற் பவுரிகொண்டே யிதமொடு தாளமிட டாடும் பநாசத்தி யீறில்மறை நிதமெடுத் தேத்து நிகரில் பழம்பொருள் நீடுமலக் கதங்கெடுத் தாளுங் கருணை நிதியெளிக் காப்பவளே.

74

காப்புறு நாற்பத்து முக்கோண நாயகி காமனுயிர் கோப்புறு மாறு குளிர்செய்சன் சீவி குலவுழுடல் யாப்புறு மூல முதலாறு சக்கிர மேறியப்பால் வாய்ப்புறு நேய மனை னிடத்தில் வதிபவளே.

75

பலன் அல்ல ; அதாவது அவை மூன்றும் அளவற்ற தவத்தினால் ஏற்படக் கூடியவையே தவிர, சாமானியமான தபசினாற் கிடைக்கமாட்டா ” என்பது தாற்பரியம் ; இது பிரமாண்டபுராண வசனம்.

73. உன் அடிமலர்த் தொண்டே பொருளெனத் துணிந்து என இயைத்துப் பொருள் கொள்க. அபிராமம் - அஷுகு. பதாம்புயம் (பத அம்புயம்) - பாத தாமரை.

74. பரமன் இடத்தில் - பரமனது இடப்பாகத்தில். பவுரி - கூத்து, வட்டமாக ஆடுதல். பரமசிவன் மகா தாண்டவம் செய்யும் போது அம்பாளும் நடனம் செய்கிறார்கள் என்றும், சிவ தாண்டவத்திற்குச் சாக்ஷியாக இருக்கிறார்கள் என்றும் ஆகம சாத்திரங் கூறும். இதனை

“ நீங்கு மூலவா தாரத்தி லாண்த
நிர்த்தமிடும் இறைவி, நின்னே(6)
ஆனந்த தாண்டவம் விளைத்துநவ வடிவபெறும்
ஆதிசிவ ணைப்பரவு வாம்.”

(ஸளந்தரிய லகரி)

எனவும்,

“ இடமதனிற—சந்தத் தனத்தா ஞமைகாணத் தலைவன்
திருத்தாண் டவம் புரியும்.”

(திருவாத—புராணம்)

எனவும் வருமவற்றூலும் அறியலாம். கதம் - கோபம், வலிமை. இங்கு,

“ திரோதான சத்தி - அது பரிந்து—நாகமா நதிமதியம் பொதிசடையா னடிகள் சனுகும்வகை கருணையிக நயக்குங் தானே.”

(சிவப்பிர)

என்பதனையும் நோக்குக.

75. காப்பு உறு - காவல் பொருந்திய ; அதி இரகசியமான. நாற்பத்து முக்கோணம் - 43 கோணம் பொருந்திய சக்கிரம். இதுவே சிறீசக்கிரம் என்பது. இந்த ஸ்ரீ சக்ரத்தில் அம்பாளைப் பூசித்து வழி படுதல் தேவி உபாசனையில் முக்கியமான ஓரங்கம். இதனால் ஆன்ம

வதிந்தரு ளென்மன மாமணி வீட்டில் மகேசனிடம்
சுதந்திர மாவுறை சுந்தரி யேவெஞ் சுடர்நடுவும்
முதந்தரு சித முழுமதி யின்னடு வேதமுடி
யிதந்தரு மன்ப ரிதயமு மேணி யிருப்பவளே.

76

பவள நிறத்தி பராசத்தி நீலீ படர்ப்பசுமை
திவளு நிறத்தி செழும்போ னிறத்தி சிறந்திலகு
தவள நிறத்தி சயந்தரு காளி சனுதனத்தி
குவளை நிறத்திற் குலவுழுக் கண்ணி குலதெய்வமே.

77

ஞானம் உண்டாகும் என நூல்கள் கூறும். ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு வருமாறு:— விந்துவும், முக்கோணமும், அதற்குமேல் எண்கோணமும், அதற்குமேல் பதின் கோணமும், அதற்குமேல் மற்றொரு பதின் கோணமும், அதற்குமேல் பதினான்கு கோணமும் (ஆக நாற்பத்து முக்கோணமாம்), அதற்குமேல் வட்டமும் எட்டிதழக் கமலமும், அதற்குமேல் பதினாறிதழக் கமலமும், அதற்குமேல் மூன்று வட்டமும், அதற்குமேல் மூன்று சதுரமுமாக அமைந்தது ஸ்ரீ மகா திரிபுரசுந்தரிக்குரிய ஸ்ரீ சக்ரம். விந்து சிவன் வடிவும், முக்கோணம் சத்தி வடிவும் ஆகும். இதன் விரிவெல்லாம் ஸளந்தரிய லகரி முதலிய நூல்களிற் காண்க.

காமனுயிர் கோப்புறமாறு குளிர்செய் சஞ்சிவி - பரமசிவனது நெற்றிக்கண்ணின் அக்கினியாற் சாம்பராகிய மன்மதனது உயிர் மீள வும் வந்து பொருந்தும்படி பிழைப்பித்த சஞ்சிவி போன்றவள். சஞ்சிவி என்பது இறந்தவர்களைப் பிழைப்பிக்கும் சத்தி பொருந்திய ஒரு மூலி மருந்து.

உடல் யாப்பு உறு - சீரத்தில் அமைந்திருக்கின்ற. மூலம் முதல் ஆறு சக்கிரம் - மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனுகதம், விசத்தி, ஆஞ்ஜை என்னும் ஆறு ஆதார சக்கிரங்கள். இவைகளுக்கு மேலாக இருப்பது ஆயிர இந்து ஆறு சக்ரங்கள். தேவி இந்த ஆறு சக்ரங்களையுங் கடந்து அப்பால் ஆயிர விதழக் கமலத்தின் நடுவில் சிவனேடு சேர்ந்து ஆனந்தமயமாக விளங்குவன் என்பதாம். இதனை,

“ மேலனுகிக் குளபதத்தைப் பின்னிட டப்பால்
மென்கமலத் தாயிரந்தோட் டருண டெத்து(து)
ஆலவிடம் பருகியதன் மகிழ்ச் சோடும்
ஆனந்த முறும்பொருளை யறிய ஸாமே.”

என ஸளந்தரிய லகரியிற் கூறியிருத்தல் காண்க. இதில் குளபதம் என்பது ஆரூதாரங்களை.

76. வெஞ்சுடர் - சூரியன். முதம் - மகிழ்ச்சி. வேதமுடி - வேதத்து னுச்சி, உபஞ்சிதம். மேவி - விரும்பி.

77. பராசக்தியாகிய தேவி உண்மையில் நாமரூபங்களற் ற பரப் பொருளாயினும் தீயவர்களை ஒறுத்து நல்லவர்களைக் காத்து உலகை

குலந்தரும் நல்லவர் கூட்டங் தருமுடல் நோய்குறுகா
நலந்தரும் பல்கலை ஞானங் தருமின்த ஞாலம்புகழ்
வலந்தரும் செல்வ வளந்தரும் நன்மனை வாழ்வுதருங்
கலந்தொரு முச்சக மாட்டும் பராசத்தி கண்ணருளே.

78

கண்ணிய பூரணை கானு மிரவிற் கலைமண்டில
நண்ணிய மத்தியில் நின்னை நினைந்து நயப்புடனே
பண்ணிய பூசைப்பின் ஆயிர நாமம் படிக்குமன்பர்
எண்ணிய நாறு வயது மிருப்ப ரிதுதிடமே.

79

ஸம்ரட்சித்தற் பொருட்டுப் பலவிதமான ரூபங்களை அவ்வப்போது
தாங்கி வெளிப்பட்டுத் திருவிளையாடல் புரிகிறார்கள் என்பது கருத்து.

‘சத்திதான் பலவோ என்னில், தானென்றே, அரனுடையதாகி, காரியத்தால்
அநேகமாக வைத்திடும்.’

எனச் சிவஞானசித்தியாரிற் கூறியிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.

பவளநிறத்தி - பாலாம்பிகை, லக்ஷ்மி முதலோர். நீலி - உமை,
தாங்காயணி. பசுமைநிறத்தி - ச்யாமளா, மாதங்கி. பொன் நிறத்தி -
லளிதை, திரிபுரசுந்தரி. தவளநிறத்தி - கவுரி, பார்வதி, சரஸ்வதி;
என்றிப்படிக் கொள்ளலாம். சனதனத்தி - அநாதியாக வள்ளவள்.
குலதெய்வம் - ஒரு குலத்தார் பரம்பரையாக வழிபட்டுவரும்
தெய்வம். தேவியை வெளியுருவத்திற் பூசிப்பவர்களுக்கு ‘குலம்’
என்று பெயர். அவர்களுக்குத் தெய்வமாயிருப்பவள் என்றும் பொருள்
கொள்ளலாம்.

78. வலம் - வலிமை, வெற்றி - ஆணை.

79. கண்ணிய - எண்ணிய, பொருந்திய. கலைமண்டிலம் - சந்திர
விம்பம். நயப்பு - அன்பு. ஆயிர நாமம் - லவிதா மகா திரிபுரசுந்தரிக்குரிய
ஆயிரம் (ஸகஸ்ர) நாமத் தோத்திரம். எண்ணிய - (வேதத்தில்)
விதித்த. இது திடம் - இது நிச்சயம் ; இதிற் சந்தேகமில்லை யென்ப
தாம். இது நீண்ட ஆயுளைப் பெறவிரும்பும் அன்பர் செய்யும் வழி
பாட்டு முறையாகிய ஒரு பிரயோகம். இதற்கு ஆயுஷ்கரம் என்று
பெயர். “மனிதர்க்கு வயது நூற்றல் தில்லை” என்பதை “சதமானம்
பவதி சதாயு : புருஷ : சதேந்தரிய : ” என வேதம் விதித்துள்ளது.

“பூரணையிலன்று இரவில் சந்திர விம்பத்து நடவில் ஸ்ரீமத் திரிபுர
சுந்தரியைத் தியானித்து பஞ்சோபசாரங்களாற் பூசித்து லவிதா
திரிபுரசுந்தரியின் ஸகஸ்ர நாமத்தை கீர்த்தனம் செய்யவேண்டும். சகல
ரோகங்களும் நசித்துப்போகும். நீண்ட ஆயுரும் பெறுவான்.
ஆயுஷ்கரம் என்று பெயருடைய இந்த ப்ரயோகமானது கல்ப
சூத்திரங்களிற் சொல்லப்பட்டிருக்கிறது” என்பது பிரமாண்டபுராண
வசனம்.

திடமுறு பத்தி செயுமடி யார்மனச் சிந்தனைக
விடமுறும் வண்ண மியற்று னருட்குண மெண்ணிடே !
தடமுறு சார விமவான் தனக்குங் தபோ தனத்தாற்
புடமுறு மாதங்க னுக்கும் மகவெனப் போந்தவளே.

80

வளமுறு மாற்றல் வயங்கு செயல்புரி வாஞ்சையினே
ரூளமுறு முன்னருட் சத்தியொன் றுதஃ துக்குவரோ !
குளமுறு கண்ணுடைக் கோமானு முன்னேடு கூடிலனேல்
அளவுறு மோவவற் கேது மியற்றல் அருட்சத்தியே.

81

சத்தி கணங்கள் சகலமு மான பராசத்தியே
சித்தி யெவையுங் தெரிவிக்கும் யோக சிவசித்தியே
பத்தி பொருந்திப் பதாம்புயம் போற்றும் பழவடியார்
முத்தி பெறும்வகை மூட்டுமன் பாரமு தக்கடலே.

82

குடலே யனைய கருணைய னேநின் கடைக்கணேன்மேல்
நடலே புரிமதி நாடுறு கல்வியு நற்புகழும்
அடலே றனைய வலியுங் தனமு மதுதருமால்
விடலே யகந்தை விழைவே மிகுபத்தி வேண்டுவனே.

83

80. சிந்தனைகள் - மனவிருப்பங்கள். இடம் உறும் வண்ணம் - கைக்கூடும் வண்ணம். எண்ணரிது - எண்ண அரிது, ஸினைத்தற் காரியது. இமவான் - இமயமலை அரசன். புடம் உறும் - தூய்மை யுற்ற, பரிசுத்தரான. மாதங்கன் - மாதங்கமுனிவர். மகவு என - மகளாக, முறையே பார்வதியாகவும் சாமளையாகவும். போந்தவள் - அவதரித்தவள்.

81. வளம் உறும் ஆற்றல் வயங்கு செயல்புரி வாஞ்சையினேர் - மிகுந்த வீரப்பிரதாபம் பொருந்திய செயலைச் செய்ய ஆசைப்படுவோர் ; அதாவது பிரபுத்வம்பெற விரும்புவோர். உளம் உறு - அவரது அறிவிற் கலங்திருக்கிற. உன் அருள் சத்தி ஒன்றுது - ஸினது அருளாகிய சத்தி சேராமல், ஸின்னருளைப் பெருமல். அஃது ஊக்குவரோ - அச் செயலைத் தமது ஆற்றலால் மாத்திரம் செய்து முடிப்பார்களோ ; முடிக்கமாட்டார்கள் என்பதாம். குளம் உறு கண்ணுடைக் கோமான் - நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் ; குளம் - நெற்றி. அளவுறுமோ - முடியுமோ, அவற்கு ஏதும் இயற்றல் அளவுறுமோ எனக் கூட்டுக.

“இவமெனும் பொருளும் ஆதிசத்தி யொடுசேரின் எத்தொழிலும் வல்லதாம் இவன் பிரிந்திட னியங்குதற்கும் அரிதரி தனுமறை இசைக்குமால்.”

என்னும் ஸளந்தரிய லகரிச் செய்யுளும் இங்கு நோக்கத்தக்கது.

82. யோக சிவசித்தியே யென்பதனை சிவயோகசித்தியே யென மாற்றி இயைத்துப் பொருள் கொள்க. மூட்டும் - செலுத்தும், தூண்டும்; துணைச் செய்யும் என்பதாம்.

83. நடல் - நாட்டுதல், பதித்தல். அகந்தையை விடலும் மிகு பத்தியை விழைவதும் ஆகிய இரண்டையுமே வேண்டுவன் என்க. விழைதல் - விரும்புதல், ஆசைப்படுதல்.

வேண்டு மடியர் விரும்பின யாவும் விளைப்பவள்கீ
யீண்டு மூலக்கினில் யாவர்தம் மீது மிலகுமன்பு
பூண்டு நலங்கள் புரிந்துயிர் வாழும் புலமெனக்கு
வேண்டுமன் னேநின் மிகுபத்தி வேண்டும் விழைவிதுவே. 84

விழைதரு தேவரு மேவரு நின்னடி வெல்கவெல்க !
தழைதரு மன்னுயிர் தாங்கு பராபரை யேசரணம் !
குழைதரு கொண்க னுடவிற் குறிசெயுங் கோதைநம !
மழைதரு வார்குழன் மாதங்கி போற்றி ! வழுத்துவனே. 85

84. வேண்டும் - பிரார்த்திக்கின்ற. விளைப்பவள் - பலிக்கச் செய்பவள்- புலம் - அறிவு. விழைவு - விருப்பம், ஆசை.

85. மேவரும் - மேவ அரும், மேவதற்கு அரிய, அடைதற்கரிய. வெல்க - சிறந்து விளங்குக. குழைதரு - குழைந்த, அன்பினால் இளகிய. கொண்கன் - கணவன். குறி செய்யும் - தழும்பு உண்டாகச் செய்த. கோதை - கோதையே (காமாட்சியம்மையே). மழை தரு - மேகம் போன்ற கரிய. மழை - மேகம். வார் - நீண்ட. மாதங்கி - மதங்க முனி புத்திரியானவளே. காஞ்சிபுரத்தில் அம்பிகை தவமிருந்து சிவலிங்க பூஷை செய்யும்போது கம்பையாறு பெருகிச் சிவலிங்கத்தை யழிக்க வருதலைக் கண்டு அதனைக் காப்பாற்றுதலே கருத்தாகி யெழுந்து அதனைத் தழுவிக்கொண்டார். அம்மையாருடைய அன்பைக் கண்டு அப்பனது சிவலிங்கத் திருமேனி குழைய அதன்கண் அம்மையுடைய மூலையடையாளமும் வளையவின் அடையாளமும் பதியப்பெற்றன என்பது புராண வரலாறு. இதனே,

“ மணிமூலைக் குவட்டி ஞேடு வளைக்கையால் நெருங்கிப் புல்வித் தணிவருங் காதல் விம்மக் காதலி தழுவ ஸோடும் திணியிரு எறுக்குஞ் சோதித் திருவுருக் குழைந்து காட்டி யணிவளைத் தழும்பி ஞேடு மூலைத்தழும் பணிந்தா ரையர்.”

எனக் காஞ்சிப்புராணமும்,

“ மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தான்
மாவின் மேவிய தேவர்கா யகரை
மூலைக்கு வட்டெடாடு வளைக்கையா னெருக்கி
முஹகு காதலா விறுகிடத் தழுவச்
சிலைத்த னித்திரு நதறிரு மூலைக்குஞ்
செந்த ஸிர்க்கரங் களுக்குமெத் தெனவே
கொலைக்க ஸிற்றுரி புனைந்ததம் மேனி
குழைந்து காட்டினார் விளைந்தகொள் கையினார்.”

“ மாத செய்ப்பயன் கொடுப்பவே கொண்டு
உளைத் தழும்புடன் மூலைச்சூல் டணிந்தார்.”

எனப் பெரியபுராணமும் மிக அழகாகக் குறியிருத்தல் காண்க,

வழுத்தின னன்பினில் வந்த மனத்தில் மகேசியுனை
விழுத்தகு நின்குண மேன்மையை யோர்ந்து விளம்புமது
முழுத்தகு நான்கு முகன்முத லோர்க்கும் முடிவதன்றேற்
புழுத்தலை யொன்றுடைப் புன்மையி னேனெங்நன் போற்றுவனே.

பிரதக்ஷிணம்

போற்றிசெய் துன்னை வலங்கொடு சூழ்வரு புண்ணியர்மு
ஞற்றிய பாப மகற்றி யவர்செ லடிகள் தம்மில்
சாற்றிய வோரொன்றுக் கோரய மேதங் தருபலனை
யேற்றியல் சார்பிர தட்சினஞ் செய்வ னினி துனையே.

87

நமஸ்காரம்

இனி தவிழ் செங்கழு நீருக்கு மீர விளங்தளிர்க்குங்
துனிதரு செய்யநற் சோதி பொலிந்து துவசமுடன்
புனிதழு றங்குச ரேகைகள் பூண்டுபுத் தேளிர்சென்னி
குனிதரு சேவடி சூம்பிடு வேங்கும ரேசனன்னே.

88

புஷ்பாஞ்சலி

அன்னையுன் பாதத் தருச்சனை யாற்றியம் போருகத்தாற்
பொன்னியல் பங்கயத் தாமம் புனைந்து பொலன்கழுத்தில்
மின்னியல் பன்மணி மேயபுட் பாஞ்சலி மேதகுநின்
சென்னியின் மீதுறச் சேர்த்துவன் சிங்கை திகழ்தரவே.

89

86. மகேசி ! அன்பினில் மனத்தில் வந்த (வற்றுல்) உனை
வழுத்தினன் என இயைக்க.

87. அயமேதம் - அசுவமேதம் என்னும் யாகம். ஏற்று இயல்சார்
பிரதட்சினம் - ஏறச்செய்யும் (=கொடுக்கும்) தன்மைபொருந்திய
பிரதட்சினம். பிரதட்சினம் - வலம்வருதல்.

88. இனிது அவிழ் - நன்கு விரிந்த (மலர்ந்த). துனி - துன்பம் ;
துனிதரு செய்யசோதி என்பது செங்கழுநீரும் சிவங்ததளிரும் தாம்
சமானமாகையால் நாணித் துன்பமுறும்படி செய்கின்ற சிறந்த செவ்வொளி
என்பதாம் ; அவற்றை விஞ்சிய செம்மை நிறம் என்பது தாற்பரியம்.
துவசம் - கொடி. தேவியின் பாதத்தில் (உள்ளடியில்) கொடி, அங்குசம்
முதலியவற்றின் வடிவம் பொருந்திய இரேகைகள் அமைந்து அவளது
ஐசுவரியத்தைக் குறிப்பனவாம். புத்தேளிர் - தேவர். சென்னிகுனிதரு -
தலையைத்தாழ்த்தி வணங்குகின்ற.

89. அம்போருகத்தால் அருச்சனையாற்றி, கழுத்தில் பங்கயத்
தாமம் புனைந்து, சென்னியின்மீதுறப் புட்பாஞ்சலி சேர்த்துவன் என
முடிக்க. புட்பாஞ்சலி - கை நிறையக்கொண்ட பூவை இட்டு வழிபடல்.

பள்ளியறை

திகழ்தரு பன்மணி சேர்ந்தியல் மஞ்சச் சிறப்பினது
புகழ்தரு பொன்னின் விதானம் புஜைந்து பொலிந்தகிலால்
நிகழ்தரு தூப நிலவி நறுமண நீடியவிம
மகிழ்தரு மாளிகை நீவாசம் செய்ய வகுத்ததுலே.

90

சமனுரோகணம்

வகுத்த கனக மணிப்படி மீது வளங்கெழுமுச்
சகத்த வுயிர்த்தொகை தாங்கு துணைப்பதம் சார்த்திமென்மை
மிகுத்த கலிங்கம் விரித்தபொன் மஞ்சத்து மெல்லைனாயில்
உகத்த அறமனம் வீற்றிருப் பாயோப்பி அத்தமியே.

91

திருவடிக்குச் சேம்பஞ் துப்டல்

உத்தம மாம்பத்ம ராகத்தை விஞ்சி யொளிசிறங்தே
சுத்தம தாம்பத்ம ரேகை சுமங்தனின் தூவடிக்கி
ரத்தம தாஞ்செய்ய பஞ்சினன் கூட்டுவ னீச்சுரஞர்
சித்தம ஞேகரி செம்மையை மீளவும் செம்மைசெய்தே.

92

தம்பலக்களாசி

செம்மை தருந்தம் பலத்தாற் சிவக்கு திகழ்ந்துவெட்டி
வெம்மை தருந்து வேரின் மிகுமண மேவுமிழ்நீர்
இம்மையோ டம்மையி னின்ப மியாவுநன் கீந்தருஞம்
அம்மை யுமிழ்தரற் காம்பொற் களாசியிள் தாகுகவே.

93

90. இயல் - இயன்ற, செய்த. மஞ்சம் - கட்டில். விதானம் -
மேற்கட்டி.

92. பத்மராகம் - பதுமராகம்; மாணிக்க மணியில் ஒருவகை.
பத்மரேகை - பதுமரேகை; தாமரைப்பு வடிவமான இரேகை.
அதிட்டத்தைக் குறிப்பதாகிய இவ்விரேகை மக்கள் கையில் இருப்பது.
அது தேவியது பாதத்தில் அமைந்துள்ளது. தூ - பரிசுத்தமான. தூ
அடிக்கு இரத்தம் ஆம் செய்ய பஞ்சி நன்கு ஊட்டுவன் எனப் பிரிக்க.
இரத்தம் - சிவப்பு. சித்த மஞேகரி - மனதுக்கு உவப்பானவள்.

93. வெம்மை - விருப்பம். அம்மை உமிழ்நீர் உமிழ்தரற்கு ஆம்
பொற்களாசி இஃது ஆகுக எனக்கூட்டி முடிக்க. களாசி - காளாஞ்சி,
தம்பலம் துப்புதற்காகிய கலசம்.

பள்ளிகோள்ளுதல்

ஆகுமிம் மஞ்சத்து மெல்லை மீதோர் கணமளவு
போகுமிக் காலம் புராரிதன் னேடு பொருந்தியன்பின்
ஒகை மிகுந்த வளத்தோடு கண்வள ராயுயிர்க்குப்
போகமி சைக்கும் புவனேசி யென்னையும் புந்திவைத்தே. 94

தேவி சோநுபத்தியானம்

புந்தி யிருத்திவெண் முத்த மதிமூல்லை போனிறமும்
நந்து பிறையனி யும்மணித் தோடும் நலாசுகமா
வந்த மலரக்க மாலை யபய வரதமும்பொ
திந்த திருக்கர நான்குடன் முங்கேந்த திரங்களுமே. 95

திரமுறு மாமணி சேர்ந்தோளிர் மோவியுங் தேவர்முடித்
தரமுறு பன்மணி கைவரு பொன்ன சனத்திருப்பும்
வரமுறு பல்கல னும்மகிழ் பூத்து மலர்முகமும்
சிரமுறு மிவ்வருத் தேவியன் போடு தியானிப்பனே. 96

பிரார்த்தனை

யான்செய் அருச்சனை யீங்கிதின் னேயினி தேற்றுநவை
தான்செய் தனனெவை யாவும் பொறுத்தருள் தண்ணளியால்
வான்செய் கருணைக் கடலே நிறைக மறைந்துகுறை
தேன்செய் சிவானந்தஞ் சேர விருத்தியென் சிந்தையுள்ளே. 97

94. புராரி - பரமசிவன். இசைக்கும் - இசையச்செய்யும், பொருந்தச்செய்யும். புவனேசி - உலக முதல்வி. புந்தி வைத்து - திருவள்ளத்திற்கொண்டு; அனுக்கிரக சித்தத்தோடு என்றபடி.

95—96. இரண்டு செய்யுளும் ஒரு தொடர்.

மகிழ்பூத்து மலர்ந்த முகமும் ஆகிய இவ் வரு(வை)ப் புந்தி விருத்தி அன்போடு தியானிப்பன் என முழக்க.

நந்துதல் - வளர்தல். பிறையனி - பிறையாகிய அணி (முடியிற்குடும் ஆபரணம்). நல் ஆசுகம் ஆக வந்த மலர் - சிறந்த பாணம் ஆகப் பொருந்திய பூ. அக்க மாலை - செப வடம். பொதுந்த - தங்கிய, பொருந்தியுள்ள. நேத்திரம் - கண்.

திரம்உறு - நிலையான. மாமணி - மாணிக்கரத்தினம். கைவரல் - தடவுதல், உரோஞ்சுதல். கலன் - அணிகலன், ஆபரணம். சிரமுறு - தலைமை பொருந்திய.

97. நவை - குற்றம். எவை நவை செய்தனன் (அவை)யாவும் தண்ணளியால் பொறுத்தருள் என இயைத்துப் பொருள் கொள்க. குறை மறைந்து நிறைக. தேன் செய் - இன்பந்தரும்.

நூற்பயன்

அங்கையில் லாக்குமித் தேவிதன் பூசை திரிசங்தியும்
புந்தியில் லன்பொடு போற்றிப் படிக்குஞ் பூதலத்தில்
முந்திய மூன்று முறையினில் முற்ற முடித்துடலஞ்
கிங்திய பின்னர்ச் சிவகதி சேருவர் சித்திபெற்றே.

98

சித்தி தருந்திருத் தேவியைப் பூசிக்குஞ் திண்மையிலார்
நித்திய மித்துதி கீடன்பி நேது நியமத்தரேற்
புத்தியில் வெண்ணிய போகங்க ஓர்ந்துயர் பூசனையைப்
பத்தி யொடுஞ்செய் பலனனி யெய்துவர் பாங்குறவே.

99

பாங்குறு மானச பூசனை பண்ணுமிப் பாடல்பத்தி
யோங்குறு சிங்கையொ டோது மடியரோ ராண்டதனிற்
தேங்குறு வாக்கி நிறைவி பராசத்தி சீராருளால்
வாங்கரு நற்கலை வாணரேன் ரேய்குவர் மங்கலமே.

100

தேவி மானச பூசை அந்தாதி
முற்றிற்று.

98. பூசை என்பது கடைக்குறையாய் என்று பூசை அந்தாதியைக்
குறிப்பது.

திரிசங்தி - காலை உச்சி மாலை யென்னும் முப்போதும். முந்திய
மூன்று - அறம் பொருள் இன்பம் என்பன.

99. போகங்கள் ஆர்ந்து போகங்களையனுபவித்து. பலன் நனி
எய்துவர் எங்க பாங்கு உற - தகுதி பொருந்த.

100. பாங்கு - கன்மை, அழகு. தேங்குறு - நிறைந்த, சமஸ்தமான.
வாக்கின் இறைவி - வாக்குகளுக்கெல்லாம் தலைவி. உலகம் சத்தப்
பிரபஞ்சம் அர்த்தப் பிரபஞ்சம் என இரு பிரிவுகொண்டது. சத்தம்
என்பது வாக்கு. சத்தப்பிரபஞ்சம் சத்திமயமானது; அர்த்தப் பிரபஞ்சம்
சிவமயமானது. அதனால் பராசத்தியாகிய அம்பாளுக்கு வாக்வாதினீ
(=வாக்கைச் சொல்பவள், சொல்லும்படி செய்பவள்) எனவும், வாக்
அதிசீவரி (= வாக்குகளுக்கெல்லாம் தலைவியாயிருப்பவள்) எனவும், வாக்
வாகீசீவரி (= வாக்குக்குத் தலைவி) எனவும் நாமங்கள் வழங்கும்.

“அவனாரு ஓலே அவன்தாள் வணங்கி”

என்றபடி.

“வாக்குகளுக்கெல்லாம் பிறப்பிடமாயிருக்கிற ஒதாயே! உம்
முடையவாகிய வாக்குகளாலே உம்மை யான் இப்படித் துதிசெய்தது”
என ஸ்ரீ சங்கராசாரியசவாமிகளும் அருளிச் செய்திருப்பதை யுற்று
கோக்கினால், சிவசத்தியாகிய அம்பிகையின் திருவருளாலேதான் ஒருவர்க்கு

“தூக்கும் பனுவற் றுறைதோய்க்க கல்விபுஞ் சொற்கவைசேர் வாக்கும்”,
சித்திக்கும் என்பது சித்தம்.

செய்யுண் முதற்குறிப்பு அகராதி

[**குறிப்பு:**— தேவிக்குரிய ஸ்ரீ சக்ரத்தில் 43 கோணம் இருப்பதுபோல, இத் தேவி அந்தாதியிலும் செய்யுட்கு ஆதியாக 43 அக்ஷரங்கள் அமைந்திருப்பது ஒரு வியப்பாகும்.]

செய்யுள்	இலக்கம்	செய்யுள்	இலக்கம்
	அ		க
அருள் சுரந்து	2	கடலேயனைய	83
அன்றலர் பூக்கள்	25	கண்ணியட்டுரைண	79
அன்னை சுரபி	33	கதிதருவேமென	64
அன்னையுன்	89		
	ஆ		கா
ஆகுமிம்மஞ்சத்து	94	காண்டகு	5
ஆசறுமென்றுகில்	35	காப்புற	75
ஆவதுதேர்ந்து	65		
	இ		கு
இருக்குமொழியும்	69	குலந்தரும்	78
இருத்தியசாக	31		
இனிதவிழ்	88		
இனிதிவை	23		
இனியதுடியுரு	41		
	ஏ		கோ
ஈங்கு நடம்பயில்	54	கொள்ளும்விரை	8
ஈன்றவளே	70		
	ஒ		கோ
உத்தமமாம்	92	கோதறுதக்கை	57
உலவுருக்கிய	40		
உறுதருமோகை	48		
	ஊ		கா
ஊர்தரற்கான்	50	சாலவொளி	46
	ஏ		காலும்
எய்தற்காரியதெது	67	பொலன்	34
	ஏ		
எகினுமென்பயன்	61		
எனுறுபாதச்	19		
எத்துபரத	59		
எற்றருள்வாய்	10		
என்றுகொள்	36		
	ஒ		கி
ஒங்குமெழால்	58	சித்திதருந்திரு	99
		சிந்திப்பவர்	51
		சிந்தையிலாக்கு	98
		சிறந்துன	11
	ஒ		கி
		சீராருந் தாமரை	53
		சுந்தரியம்பிகை	71
	ஒ		கே
		செம்மைதருங்	93
	ஒ	சேரத்தமனியத்	4

செய்யுள்	இலக்கம்	செய்யுள்	இலக்கம்
த		த	
தகையிற	21	பொருந்தத்	6
தங்குகருணைசெய்	43	பொவிதரு	37
தரங்கமுடுத்த	60	பொற்பார்	17
தரத்திற் சிறந்தது	49		
தவமே முயன்றும்	72		
தி		போற்றிசெய்து	87
திகழ்தரு	90	போற்றுங்கின்	18
திடமுற பத்து	80		
திரமுறுமாமணி	96		
து			
துணிந்துணடி	73	ம	
துதியார்	காப்பு	மகிழுற	9
துயயகர்ப்புரம்	38	மங்கல கீதங்கள்	1
து		மனங்கொண்ட	63
துயமணி	29		
தே		மு	
தேவி திருமுன்ஞு	56	முறைதரு	14
தோ			
தொழுத்தகு	22	மே	
ந		மேவிய பொன்	16
நலத்தகுமாலி	26		
நன்குறு சந்தனம்	28	மை	
நி		மையார் களத்து	62
நிதமுழங்கால்	42		
நிதமுனக்கன் னை	30	ந	
நிவங்தெழு	27	நகுத்தமணி	91
நின்றனக்காகிய	7	நணங்குகின்	68
நே		நதிந்தருள்	76
நேயமுடனன்னை	12	நங்துபகவதி	3
ந		நமுத்தினன்	86
நகவதினின்	24	நளமுற	81
நதமெடுத்தாடும்	74	நன்னங்கெழு	15
நரிக்கும் பொலன்	45		
நரிக்குமெழுகடல்	52	நி	
நவளநிறத்தி	77	நியத்தகு	55
நா		நியனுறு	13
நாங்குறு	100	நிருப்புற	32
ந		நிழைதரு	85
நுந்தியிருத்தி	95	நிளங்குறு	39
நுரிதருகால்	44		
நுனைமென்	20	நே	
		நேண்டி வணக்கு	47
		நேண்டுமடியர்	84

Digitized by Noolaham Foundation
noolaham.org | aavanaham.org